



சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி

குறு, சிறு
மற்றும்
நடுத்தர
தொழில் நிறுவனங்கள்
துறை





“ குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதை எளிதாக்க, 59 நிமிடங்களுக்குள் ரூபாய் 1 கோடி வரை கடன் வழங்கும் வசதியைத் தனிப்பட்ட மின்னணு வலைத்தள வாயிலாக அரசு அறிமுகப்படுத்தி-யுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வடிட தீர்வு மானியத் திட்டத்தின் கீழ், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பதிவு பெற்ற எல்லா குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் புதிய கடன்கள் மீதான 2% வடிட மானியத்திற்காக 2019-20 நிதியாண்மில் ரூபாய் 350 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதோது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (**SME**) மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த (**MSME**) வழங்குநர்கள் மற்றும் ஓய்பந்ததாரர்களுக்கு, அரசின் பணம் செலுத்தல்களே பணப்புழக்கத்தின் பெரும் ஆதாரமாய் உள்ளது. பணம் செலுத்துதலில் உள்ள இத்தகைய இடர்கள் அகற்றப்படால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு எளிதாகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு பணம் செலுத்தும் தடம் அரசால் உருவாக்கப்பட்டு, அத்தடத்தின் மூலம் படிமகளை நிரப்புவதற்கும், அதற்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கும் ஒரு வழிமுறை உருவாக்கப்படும்.”



பொருளடக்கம்

பகுதி-1 : சரக்குகள் மற்றும் சேவைகள் வரி -ஒரு மேற்பார்வை

01	அறிமுகம்	01
02	சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பதிவு	03
03	இணக்க வரி விதியில் திட்பம்	07
04	உள்ளீட்டு வரி வரவு	10
05	சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதலைப்படியல்	12
06	குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு கடிடாய பட்டய கணக்கர் தகுரிக்கையில் குருந்து விதிவிலக்கு	14
07	சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிக்கைகள்	15
08	சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்	18

பகுதி 2 : சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் முக்கிய முடிவுகள்

01	அறிமுகம்	26
02	இனாக்க வரி விதிப்பு திப்பம்	30
03	அறிக்கை தாக்கல்	33
04	உள்ளீட்டு வரி வரவுகளின் சாத்தியக்கூறு	36
05	ஏற்றுமதிகள்	37
06	வரி செலுத்துதல்	39
07	இதர மாற்றங்கள்	40
08	ககவினைப் பொருட்கள் மீதான சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி	41
09	ஜவுளி மீதான சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி	45
10	வரி விகிதம் குறைக்கப்பட்ட – சுரக்குகள்	48
11	வரி விகிதம் குறைக்கப்பட்ட – சேவைகள்	52

பகுதி 3 : குறு, சிறு, நடுந்து தொழில் நிறுவனங்கள் குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்

58

பகுதி-1

சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி

- ஒரு மேற்பார்வை

அத்தியாயம் 1

அறிமுகம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம் 2006 இன்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வருடாந்திர விற்பனை அளவு அடி ப்பட்டையில் வரையறுக்கப்படுகின்றன. மத்திய அமைச்சரவை அங்கீகரித்தபடி, குறு தொழில் நிறுவனம் என்பது வருடாந்திர விற்பனை (Annual Turnover) அளவு ரூபாய் 5 கோடியை மிகாமல் கொண்டது; சிறு தொழில் நிறுவனம் என்பது வருடாந்திர விற்பனை அளவு ரூபாய் 5 கோடிக்கு மிகுந்தும் ஆணால் ரூபாய் 75 கோடிக்கு மிகாமலும் கொண்டது; நடுத்தர தொழில் நிறுவனம் என்பது வருடாந்திர விற்பனை அளவு ரூபாய் 75 கோடிக்கு மிகுந்தும் ஆணால் ரூபாய் 250 கோடிக்கு மிகாமலும் கொண்டது ஆகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்காற்றுகின்றன. தொழில் முனைதல் மற்றும் தனித்திறன் மேம்படுத்தல் ஆகியவற்றின் வளர்ப்பிடமாக திகழும் இத்துறை அதிகப்பட்ச வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் திகழ்கிறது. 3 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுமார் 10 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்வதற்கான ஆற்றலும், உள்ளார்ந்த திறனும் கொண்டிருந்தாலும் பல தடைகளை சந்திக்கின்றன. அவற்றில் சில :

முழு திறனுக்கும் குறைந்த இயக்க அளவு, (காலாவதியான) தொழில்நுட்பம், விநியோக சங்கிலி திறமையின்மைகள், பெருகும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய போட்டிகள், நிதிப் பற்றாக்குறைகள், உற்பத்தி உத்திகளில் மாற்றம், நிச்சயமற்ற சந்தை நிலவரம் போன்றவை.

மேற்சொன்ன சூழ்நிலைகளில் தொடர்ந்து இயங்கவும், உலகளாவிய நிறுவனங்களுடன் போட்டியிடவும், குறு, சிறு

மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவும் உதவியும் தேவைப்படுகிறது. இதுவே, நிலவும் போட்டியின் மத்தியில் இந்நிறுவனங்களின் நீடித்த வளர்ச்சியையும் மேம்பாட்டையும் உறுதி செய்யும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்ட திட்டத்தின் கீழ் இணங்கி செயல்பட, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரிய நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் நேரம், செலவு மற்றும் ஆற்றல் ஆகியவைகளின் தேவை அதிகமாக உள்ளது. இது இத்தொழில் நிறுவனங்களில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால், சட்ட இணக்க சவாலில் உள்ள திஹர் ஏற்றத்தை / மாற்றத்தை சமாளிக்க, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சில தளர்வு நலன்கள் அவசியமாகிறது.

அதற்கிணங்க, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இணக்க நிவாரணங்களாக பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பதிவு விலக்குகள், இணக்க வரி விதிப்படி திட்டங்கள், காலாண்டு அறிக்கைத் தாக்கல் என்பவை இவற்றில் சில.

இணக்க நிவாரணங்கள் வழங்கும் அதே வேளையில், இந்நிறுவனங்கள் போட்டியிட தகுதியற்றவைகளாக மாறிவிடக்கூடாது என்பதை மனதில் இருத்தி, விநியோக சங்கிலியில் தடையில்லா உள்ளீட்டு வரி வரவு போன்ற சலுகைகளும் அவைகளுக்கு கொடுக்கப்படுகின்றன.

CELEBRATING THE MAHATMA

அத்தியாயம் - 2

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பதிவு

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பது வழங்குகையின் (Supply) மீதான வரியாதலால், ஒவ்வொரு வழங்குநரும் தான் எந்தவொரு மாநிலத்திலிருந்து அல்லது யூனியன் பிரதேசத்திலிருந்து சரக்குகளின் அல்லது / மற்றும் சேவைகளின் வரி விதிக்கத்தக்க வழங்குகைகளை செய்கிறாரோ அங்கு, அவரின் ஒரு நிதியாண்டின் ஒட்டுமொத்த விற்பனை அளவு (Aggregate turnover) நிர்ணயிக்கப்பட்டது தொடக்கநிலை விலக்கு வரம்புத் தொகையை அடை விலக்கினை (Threshold exemption limit) மிகும் போது, பதிவு செய்தல் அவசியமாகும். பதிவு பெறுவதிலிருந்தும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி செலுத்துவதிலுருந்தும் விலக்கு பெற, 01.04.2019 முதல் வரையறுக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த விற்பனை அளவு தொடக்க நிலை விலக்கு வரம்புத் தொகையானது, சேவைகளின் வழங்குகைகளுக்கு ரூபாய் 20 இலட்சம் (மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு ரூபாய் 10 இலட்சம்) என்றும், சரக்குகளின் வழங்குகைகளுக்கு ரூபாய் 40 இலட்சம் (அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரகாண்ட மாநிலங்களுக்கு ரூபாய் 20 இலட்சம்) என்றும் உள்ளது.

தன்னிச்சையாக முன் வந்து பதிதல் (Voluntary Registration): நிர்ணயிக்கப்பட்டது தொடக்கநிலை வரம்புக்கு கீழே

முதல் 10 மாநிலங்கள் குறு, சிறு மற்றும் நடுந்து நிறுவனங்கள் எண்ணிக்கையில்

மாநிலம்	தினாங்க வரி விற்பனையாளர்களின் எண்ணிக்கை
உத்திர பிரதேசம்	354629
ராஜஸ்தான்	159368
மகாராஷ்ட்ரா	155548
ஆந்திர பிரதேசம்	112839
கர்ணாடகம்	112161
குஜராத்	111198
கிளர்	94128
தமிழ் நாடு	92014
பேர்ன் வங்கம்	79165
யந்தீப் பிரதேசம்	63508

15.06.2019 அன்று வரை

ஒட்டுமொத்த விற்பனை அளவு உடைய நபர்கள் தாமாக முன் வந்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்த விற்பனை அளவு (Aggregate Turnover): ஒட்டு மொத்த விற்பனை அளவு என்கிற பதத்தின் பொருளானது,

ஒரே நிரந்தர கணக்கு எண்ணை (PAN) வைத்திருக்கும் நபரின், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டங்களின் கீழ் விதிக்கப்படும் வரிகள் நீங்கலாக, அனைத்து இந்திய அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட வேண்டிய அனைத்து வரி விதிக்கத்தக்க வழங்குகின்ற மதிப்பு, விலக்களிக்கப்பட்ட வழங்குகைகளின் மதிப்பு, சரக்குகள் அல்லது / மற்றும் சேவைகள், ஏற்றுமதிகளின் மதிப்பு மற்றும் மாநிலங்கிடையிலான வழங்குகைகளின் மதிப்பு என இவ்வனைத்தின் கூட்டே ஒட்டுமொத்த விற்பனை அளவு என்பதாகும்.

முதல்வர் (Principal) ஒருவரின் பொருட்டு வழங்கப்படும் வழங்குகைகள் ஒட்டுமொத்த விற்பனை அளவில் அடங்கும். ஆனால் சில்லறை வேலையாளராயின் (Job worker) அவ்வாறு சில்லறை வேலை மூலம் செய்துதரப்பட்ட பொருட்களின் மதிப்பு அதில் சேராது.

பதிவு செய்ய அவசியம் இல்லா நபர்கள் : கீழ்வரும் நபர்கள் பதிவு செய்ய அவசியம் இல்லை.

1. சரக்குகள் அல்லது சேவைகள் வரிச் சட்டங்களின் கீழ் வரி விதிக்கத்தக்கதலாத (non-taxable) சரக்குகள் அல்லது சேவைகள் வழங்குகைகளை மட்டுமே செய்யும் வணிகத்தில் உள்ள எந்தவொரு நபர்,
2. விவசாய, நில சாகுபடியிலிருந்து வினைபொருட்களை வழங்குகை செய்யும் விவசாயி, மற்றும்
3. சரக்குகளின் அல்லது / மற்றும் சேவைகளின் வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளின் மீதான மொத்த வரியை வழங்குநர் செலுத்தாமல் எதிரிடைக் கட்டண (Reverse charge) அடிப்படையில் பெறுநர் செலுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள வழங்குகைகளை செய்யும் நபர், போன்றவர்கள் ஆகும்.

கட்டாயப் பதிவு: சில வழங்குநர்களின் ஒட்டுமொத்த

விற்பனை அளவு தொடக்கநிலை வரம்புக்கு கீழ் இருந்தாலும், அவர்கள் கட்டாயம் பதிவு செய்ய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டங்கள் வழிவகை செய்கின்றன. இத்தகைய சில வழங்குநர்கள்:

1. மாநிலங்களுக்கிடையில் வரி விதிக்கத்தக்கசரக்குகளை வழங்குகை செய்யும் நபர்கள்;
2. வரி விதிக்கத்தக்க வழங்குகைகள் செய்யும் தற்செயல் வரி விதிக்கத்தக்க நபர்கள்;
3. எதிரிடைக் கட்டணம் வாயிலாக வரி செலுத்தும் அவசியம் உள்ள நபர்கள்;
4. ஒரு முகவராகவோ அல்லது வேறு விதமாகவோ மற்றொரு வரி விதிக்கத்தக்க நபரின் சார்பாக வரி விதிக்கத்தக்க வழங்குகை செய்யும் நபர்கள், போன்றவர்கள். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இத்தகைய சட்ட விதிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான பிரத்யேக பதிவு விதிகள்:

வர்த்தக வசதி நடவடிக்கையாக விற்பனை அளவு அடிப்படையில், கீழ்க்கண்டும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பதிவு பெற வேண்டிய அவசியம் இல்லை.

i. ஒரு நிதியாண்டின் ஒட்டுமொத்த விற்பனை அளவு விலக்கு வரம்புத் தொகை ரூ. 40 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கும் ஒரே மாநிலத்திற்குள்ளான வரி விதிக்கத்தக்கசரக்குகள் வழங்குகைகளில் ஈடுபட்டுள்ள நபர் (மேலே பட்டியலிட்ட சில மாநிலங்களை பொறுத்தவரை ரூ. 20 இலட்சம்).

ii. வருடாந்திர ஒட்டு மொத்த விற்பனை அளவு வரையறுக்கப்பட்ட தொடக்கநிலை விலக்கு வரம்புத் தொகை ரூ. 20 இலட்சத்திற்கு மிகாமல் ஒரே மாநிலத்திற்குள்ளான சேவைகளின் வரி விதிக்கத்தக்க வழங்குகையில் ஈடுபட்டுள்ள நபர் (மேலே பட்டியலிட்ட சில மாநிலங்களை பொறுத்தவரை ரூ. 10 இலட்சம்).

iii. வருடாந்திர ஒட்டுமொத்த விற்பனை அளவு வரையறுக்கப்பட்ட தொடக்கநிலை விலக்கு வரம்புத் தொகை ரூ. 20 இலட்சத்திற்கு மிகாமல் மாநிலங்களுக்கிடையே சேவைகளின் (சரக்குகள் அல்லாத) வரி விதிக்கத்தக்க வழங்குகையில் ஈடுபட்டுள்ள நபர் (மேலே பட்டியலிட்ட சில மாநிலங்களை பொறுத்தவரை ரூ.10 இலட்சம்).

அத்தீயாயம் 3

இணக்க வரி விதிப்பு திட்டம் (Composition Scheme)

சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் வரையறுக்கப்பட்ட வரம்பு வரை விற்பனை அளவு கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட மாற்று வரி விதிப்பு தான் இணக்க வரி விதிப்பு திட்டம். இது சிறிய வணிகர்களுக்கான இணக்கத்தில் சிரமமில்லா எனிய திட்டம் ஆகும். இது ஒரு தன்னார்வ மற்றும் விருப்பத்திட்டம். இணக்க வரி விதிப்பு திட்டத்தின் கீழ் வரி செலுத்த விரும்பும் நபர், உள்ளீடுகளின் மீது செலுத்தப்பட்ட வரிகளை வரவு எடுக்க வோ அல்லது வழங்குகிற கூடாது. இணக்க வரி விதிப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:

- i. முந்தைய நிதியாண்டில் சரக்குகளின் வழங்குநராக பதிவு பெற்ற வரி விதிக்கத்தக்க நபரின் ஒட்டுமொத்த விற்பனை அளவு ரூபாய் 1.50 கோடிக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், அந்நபர் இந்த திட்டத்தை விரும்பி ஏற்கலாம். (அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட ஆகிய மாநிலங்களுக்கு ரூ 75 லட்சம்);
- ii. ஆண்டு விற்பனை அளவு ரூபாய் 50 இலட்சம் வரை உள்ள சேவைகள் மட்டுமே (அல்லது சேவைகள் மற்றும் சரக்குகள் ஒன்றாக) வழங்கும் வழங்குநர், இணக்க வரி விதிப்பு திட்டத்தை விரும்பி ஏற்கலாம். அத்தகைய வழங்குநருக்கு பொருந்தும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 6% ஆகும்.
- iii. பனிக்கூழ், பான் மசாலா மற்றும் புகையிலை உற்பத்தியாளர்கள் இணக்க வரி விதிப்பு திட்டத்தை தேர்வு செய்ய முடியாது.
- iv. இணக்க வரி விதிப்பு திட்டத்தின் கீழ் பதிந்துள்ள வரி செலுத்துபவர், குறிப்பிட்ட நிலையான சுதவிகிதத்திற்கு சமமான ஒரு தொகையை வரியாக அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். இந்த வரித் தொகையை சரக்குகள் மற்றும்

சேவைகள் வரி வடிவமாக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்க முடியாது.

இனக்க வரி விதிப்பு திட்டத்தின் கீழ் வரி விகிதம் கீழே உள்ளபடி விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் அல்லது யூனியன் பிரதேச வழங்குகைகளை மேற்கொள்ளும் உற்பத்தியாளர்களின் விற்பனை அளவில் 1%.

மாநிலம் அல்லது யூனியன் பிரதேச வழங்குகைகளை மேற்கொள்ளும் வர்த்தகர்களின் வரி விதிக்கத்தக்க வழங்குகைகளின் விற்பனை அளவில் 1%.


அட்டவணை II இன் பத்தி 6 (b) இல் குறிப்பிடப்பட்டுள்ள வழங்குகைகளின் (அதாவது உணவக சேவைகள் மற்றும் பணி ஒப்பந்த சேவைகளுக்கு) விற்பனை அளவில் 5%.

சேவைகள் மட்டும் அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் ஒன்றாக கொண்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேச வழங்குகைகளுக்கு, விற்பனை அளவில் 6%.

V. இனக்க வரியை காலாண்டு அடிப்படையில் செலுத்த வேண்டும். அத்தகைய வரி செலுத்துவோர் விரிவான கணக்குகள் மற்றும் பதிவுகள் பராமரிக்க தேவையில்லை; மேலும் ஒரு சாதாரண வரி செலுத்துபவர் தாக்கல் செய்ய வேண்டியது போல் இரண்டு மாதாந்திர விவரவறிக்கைகள் மற்றும் ஒரு அறிக்கை என்றில்லாமல், இனக்க வரி செலுத்துபவர்கள், ஒரு உறுதி ஆவணத்தின் அடிப்படையில் காலாண்டுகளில் வரி செலுத்த வேண்டும். அவர்கள் இப்போது ஆண்டு அடிப்படையில் ஒரே ஒரு அறிக்கை மட்டுமே தாக்கல் செய்தால் போதும்.

இனக்க வரி திட்டத்தை ஏற்கும் ஒரு வரி விதிக்கத்தக்க நபர், சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் வரி விதிக்கத்தக்க விலைப்பட்டியை (**Invoice**) அளிக்க தகுதி இல்லாதவர் என்பதால், வழங்குகைகள் பட்டி (**Bill of Supply**) அளிக்க வேண்டும். அவர் அளிக்கும் ஒவ்வொரு வழங்குகைக்கான பட்டியின் மேல் பாகத்தில் ‘இனக்க வரி விதிக்கத்தக்க நபர், வழங்குகைகள் மீது வரி சேகரிக்க தகுதியில்லாதவர்’ என்கிற வார்த்தைகளை குறிப்பிட வேண்டும்.

திணங்க வரி விற்பனையாளர்களின் மாநில வாரியான பறவல்கள்



அந்தியாயம் 4

உள்ளீட்டு வரி வரவு

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி செயல்பாட்டின் கீழ், பதிவு பெற்ற ஒரு நபர் தன் வியாபாரத்தின் போக்கிலோ அல்லது அதன் அபிவிருத்தியிலோ பயன்படுத்தும் அல்லது பயன்படுத்தக் கருதும் எந்தவொரு சரக்கு அல்லது/மற்றும் சேவை மீது விதிக்கப்பட்ட உள்ளீட்டு வரியை வரவு கொள்ள உரிமை பெற்றுள்ளார். உள்ளீட்டு வழங்குகையாக வரும் சரக்குகளின் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் அவைகளின் மீது செலுத்த வேண்டிவரும் வரி ஆகியன சேர்ந்த தொகையை, சரக்குகளை அல்லது சேவைகளை பெற்றுக் கொள்பவர் செலுத்தும் பட்சத்தில் அவர் உள்ளீட்டு வரியை வரவு கொள்ளும் உரிமையை பெறுகிறார். எனினும் இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்துபவர் உள்ளீட்டு வரி வரவு கொள்ள தகுதியற்றவர் ஆவார்.

சில பிரத்யேகமான சூழ்நிலைகளில் உள்ளீட்டு வரி வரவு கொள்ள சில பிரத்யேக விதிகள் உள்ளன. புதிய பதிவு, இனக்க வரி விதிப்பிலிருந்து வழக்கமான வரி விதிப்பிற்கு அல்லது இதற்கு மாறாக மாறுவது, விலக்களிக்கப்பட்ட வழங்குகைகள் வரி விதிப்பிற்கு உட்படுவது அல்லது இதற்கு மாறாக மாறுவது போன்ற வையே அத்தகைய சில பிரத்யேகமான சூழ்நிலைகளாகும். இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இனக்க வரி விதிப்பிலிருந்து அல்லது விலக்களிக்கப்பட்ட வகையிலிருந்து மாறும் போதெல்லாம் உதவி புரிகின்றது.

GSTR-3B மூலமாக கோரப்பட்ட மொத்த மாதாந்திர உள்ளீட்டு வரி வரை (கோடிகளில்)

மாதம்	வருடம்		
	2017	2018	2019
ஜூன்		248491	287636
பிப்ரவரி		236358	276890
மார்ச்		239004	291748
ஏப்ரல்		277453	331077
மே		245830	273733
ஐஞ்		263729	
ஐஞ்சலை		266444	
ஆகஸ்ட்	141987	256838	
செப்டம்பர்	188945	264403	
அக்டோபர்	212832	300815	
நவம்பர்	219378	284672	
டிசம்பர்	231983	266228	

21.06.2019 அன்று வரை

அத்தியாயம் - 5

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விலைப்பட்டியல்

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம், வரி விலைப்பட்டியலை கொடுக்கப்பட வேண்டிய விவரங்களுடன் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அளிப்பதற்கு வகை செய்துள்ளது. அதாவது, சரக்குகளை பொறுத்தமட்டில், சரக்குகள் வழங்குகைக்கு முன்பாகவும், சேவைகளை பொறுத்தமட்டில், சேவைகள் வழங்கிய தேதியிலிருந்து அதிகப்பட்சம் முப்பது நாட்களுக்குள் விலைப்பட்டியலை அளிக்க வேண்டும். இதற்கென்று குறிப்பிட்ட வடிவமைப்பு அல்லது முன்மாதிரி எதுவும் இல்லை. வரி விலைப்பட்டியல், ஒப்படைவு சீட்டு, வழக்குகைக்கான பட்டி, வரவுக் குறிப்பு, பற்றுக் குறிப்பு, திருத்தியமைக்கப்பட்ட வரி விலைப்பட்டியல், ரசீது வரவுச் சீட்டு, செலுத்துகல் சீட்டு போன்றவை சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் ஆவணங்களாக அங்கீகாரிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் வழங்கப்பட்டால், வரி விலைப்பட்டியல் மூன்று நகல்களாகத் தயாரிக்கப்பட வேண்டும் (வாங்குபவருக்கு அசல், வாகனத்தில் கொண்டு செல்பவருக்கு நகல், சரக்கு வழங்குபவருக்கு மூன்றாவது படிவம்). அதே சமயம் சேவைகள் என்றால் வரிப்பட்டியல் இரண்டு நகல்களாகத் தயாரிக்கப்பட வேண்டும், (வாங்குபவருக்கு அசல், சேவைகள் வழங்குபவருக்கு நகல்).

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு வரிப்பட்டியல் ஏற்பாடு:

ஆண்டுக்கான விற்பனை அளவு ரூபாய் ஒன்றிரை கோடி வரை உள்ள வரி செலுத்துபவர்களுக்கு வரி விலைப்பட்டியலில் பெயர்த் தொகுதிக் குறியீட்டு இனக்க அமைப்பு எண் (HSN) குறிப்பிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுக்கான விற்பனை அளவு ரூபாய் ஒன்றிரை கோடி முதல் ஐந்து கோடி வரை உள்ள வரி செலுத்துபவர்கள், வரி விலைப்பட்டியலில் பெயர்த் தொகுதிக் குறியீட்டு இனக்க அமைப்பு எண்ணின் முதல் இரண்டு இலக்க குறியீடு மட்டும் குறிப்பிட்டால் போதும். வருடாந்திர விற்பனை அளவு ரூபாய்

இந்து கோடிக்கு மேல் உள்ள வரி செலுத்துபவர்கள் வரி விலைப் பட்டியலில் பெயர்த் தொகுதிக் குறியீட்டு இனக்க அமைப்பு எண்ணின் முழு நான்கு இலக்க குறியீட்டையும் குறிப்பிட வேண்டும்.



**YEARS OF
CELEBRATING
THE MAHATMA**

அத்தியாயம்-6

**குறு, சீறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு கட்டாய பட்டய
கணக்கர் தணிக்கையில் இருந்து விதிவிலக்கு**

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஒவ்வொரு நபரும் ஆண்டுக்கான விற்பனை அளவு, சட்டத்தில் குறிப்பிட்டுள்ள வரம்பைத் தாண்டும் பொழுது, அவருடைய கணக்குகளை பட்டய கணக்கர் (**Chartered Accountant**) அல்லது விலை மதிப்பீட்டு கணக்கரை (**Cost Accountant**) கொண்டு தணிக்கை செய்ய வேண்டும். ஆனால் வர்த்தக வசதி நடவடிக்கையாக, ஆண்டுக்கான விற்பனை அளவு இரண்டு கோடி வரை உள்ள பதிவு செய்துள்ள நபர்களுக்கு, தனது கணக்குகளை பட்டய கணக்கர் அல்லது விலை மதிப்பீட்டு கணக்கரிடம் தணிக்கை பெறுவதில் இருந்து அரசு விலக்கு அளித்துள்ளது.

**YEARS OF
CELEBRATING
THE MAHATMA**

அத்தியாயம்-7

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தில் அறிக்கைகள்

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம், குறிப்பிட்ட வகை பதிவு செய்த நபர்களை தவிர, மற்ற நபர்கள், தங்களது வெளிநோக்கிய வழங்குகை (**Outward Supplies**) பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டிய முறை பற்றியும் கால அனவு குறித்தும் தெரிவித்துள்ளது மற்றும் இந்த விவரங்களை பெற்றுக் கொள்பவருக்கு சொல்ல வேண்டிய முறையையும், நேரத்தையும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இச்சட்டம், தவறாக அளிக்கப்பட விவரங்களை சரி செய்வதற்கான, விடுபட்ட விவரங்களை சேர்ப்பதற்கான மற்றும் இவற்றிற்கான வரி மற்றும் வட்டிசெலுத்துதலுக்கான நேரம் மற்றும் நடைமுறையையும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள அறிக்கை தாக்கல் செய்யும் முறை:

தகுதியுள்ள எல்லா பதிவு செய்த நபர்களும், மின்னணு முறையில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிக்கை - 1 (**GSTR-1**) என்ற படிவத்தில் தங்களது சரக்குகள் மற்றும் சேவைகளின் வெளிநோக்கு வழங்குகைகளைப் பற்றிய விவரங்களை அதற்கு அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இதே போல் தகுதியுள்ள பதிவு செய்த எல்லா நபர்களும் மின்னணு முறையில் தாங்கள் கட்டவேண்டிய மாதத்துக்குரிய வரி, உள்ளீட்டு வரி வரவு மற்றும் வரி கட்டிய விவரங்களையும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிக்கை - 3B (**GSTR- 3B**) என்ற வரித் தாக்கல் படிவத்தில் வழங்குகைகள் செய்த மாதத்திற்கு அடுத்த மாதம் 20ஆம் தேதிக்குள்தாக்கல் செய்ய வேண்டும்.

GST அறிக்கை நூல்கள்

அறிக்கை வகை	மொத்தம்
GSTR-1	9,72,17,256
GSTR-3B	17,99,18,813
GSTR-4	99,99,239

21.06.2019 அன்று வரை

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு உள்ள சிறப்பு வரித்தாக்கல் முறைகள்:

வார்த்தக வசதி நடவடிக்கையாக, வருடாந்திர விற்பனை அளவு ரூ. 1.5 கோடி வரை உள்ள அனைத்து தகுதியுள்ள பதிவு செய்யப்பட்ட நபர்களும் ஒரு காலாண்டுக்கான சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவையிரண்டின் வெளிநோக்கிய வழங்குகைகளின் விவரங்கள் அடங்கிய **GSTR-1** என்ற அறிக்கையை, அத்தகைய காலாண்டு முடிந்த பதினெட்டு நாட்களுக்குள் தாக்கல் செய்ய தேர்வு செய்யலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அறிமுகப்படுத்தப்படவுள்ள எளிய புதிய அறிக்கை தாக்கல் விவரங்கள்:

அறிமுகப்படுத்தப்படவுள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிக்கை தாக்கல் திட்டப்படி, காலாண்டுக்கு ஒரு முறை எளிமைப்படுத்தப்பட்ட வரி அறிக்கை தாக்கல் செய்யவும், மாதம் ஒரு முறை வரி செலுத்தவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. புதிய அறிக்கை தாக்கலின் முக்கியமான அம்சங்கள் கீழே கூறப்பட்டுள்ளன.

1. மாதாந்திர அறிக்கை தாக்கல் முறை மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள தேதி:விலக்கு அளிக்கப்பட்ட குறிப்பிட்ட வரி செலுத்துபவர்கள், உதாரணமாக சிறு வணிகர்கள், இணக்கவரி விதிப்பு வியாபாரி, உள்ளீட்டு சேவை விநியோகிப்பவர், குடியிராத பதிவு பெற்றவர், மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம், 2017- 51 ஆம் பிரிவின் படி ஆகாரத்தில் வரி பிடித்தம் செய்ய வேண்டிய நபர்கள், மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம், 2017- 52 ஆம் பிரிவின் படி ஆகாரத்திலிருந்து வரி வசூலிக்க வேண்டிய நபர்கள் தவிர, மற்ற வரி செலுத்தும் நபர்கள், மாதம் ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரி செலுத்துவோரின் விற்பனை அளவைப் பொறுத்து அறிக்கை தாக்கல் செய்யும் தேதிகள் அமைந்துள்ளன. அதிக வரி செலுத்துவோர் அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் **GST RET - 1 (ANX-1) மற்றும் ANX-2)** என்ற படிவத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

2. i விவரமில்லா அறிக்கை: நிதியாண்டின் ஏதாவது ஒரு காலாண்டில் வழங்குகை, வரி கடப்பாடு மற்றும் உள்ளீட்டு

வரி வரவு எதுவும் இல்லாத வரி செலுத்துபவர்கள் அந்த காலாண்டு முழுவதற்கும் விவரமில்லா அறிக்கை தாக்கல் செய்யலாம். குறுஞ்செய்தி சேவை மூலமாகவும் விவரமில்லா காலாண்டு அறிக்கை தாக்கல் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ii. சிறு வணிகர்கள்: கடந்த நிதியாண்டில், விற்பனை அளவு ரூ. 5 கோடி வரை உள்ள வரி செலுத்துவோர் ‘சிறு அளவிலான வரி செலுத்துபவர்கள்’ என கருதப்படுவர். இந்த சிறு வரி செலுத்துவோருக்கு சுய மதிப்பீட்டு முறையில் காலாண்டிற்கு ஒரு முறை படிவம் தாக்கல் செய்வது மற்றும் மாதம் ஒரு முறை வரி செலுத்தும் வசதி இருக்கும் என்றாலும், இந்த வசதி விருப்பம் அடிப்படையாலானது மட்டுமே. அவர்கள் பெரிய வரி செலுத்துவோர் போல மாதம் ஒரு முறையும் அறிக்கைதாக்கல் செய்யலாம்.

காலாண்டு அறிக்கையானது முதன்மை அறிக்கை போன்றதுடன் மாதாந்திர வரி செலுத்தும் வசதியும் கொண்டது. ஆனால் இரண்டு வகையான நபர்களுக்கு அதாவது வணிகர் - நுகர்வோர் வழங்குகிற செய்கின்ற சிறு வணிகர் - வணிகர் (B2B) வழங்குகிற செய்கின்ற சிறு வணிகர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் ‘சஹஜ்’ (SAHAJ) மற்றும் ‘சுகம்’ (SUGAM) என்று அழைக்கப்படுகின்றன. இந்த அறிக்கைகளில் நிரப்பப்படும் விவரங்கள் முதன்மை அறிக்கையை விட குறைவானதாகவே உள்ளன.

3. புதிய எளிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகளில் வரி விலைப்பட்டியல் மற்றும் பிற தகவல்களை திருத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. திருத்தங்களை ‘திருத்தப்பட்ட படிவம்’ என்ற படிவம் மூலமாக செய்யலாம். திருத்தப்பட்ட படிவத்தில் வரியும் செலுத்தலாம். இதனால் வரி செலுத்துவோருக்கு வட்டி கடப்பாடுத்தவிர்க்க முடியும்.

அத்தியாயம்-8

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனுக்காக சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்தில் பல்வேறு கூட்டங்களில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய முக்கிய முடிவுகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

1. ஒழுங்கமைக்கப்படாத குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் / அல்லது பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்கள் குறைந்த வரி விகிதத்தில் வைக்கப்பட்டுள்ளன அல்லது விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, மின் தொடர் மாற்றிகள் மற்றும் கம்பிகள், குழாய்கள், நெகிழிப் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அவைகளுக்கு முன்பு மத்திய கலாச் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்ததால் இவற்றின் வரி விகிதம் 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், குடிசைக் தொழில் துறையில் முக்கியமாக தயாரிக்கப்படும் சணல் மற்றும் நார்களாலான கைப்பைகள், கயிறுகள் போன்ற பொருட்கள் மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தொழில் பெரும்பாலும் உழைப்பு மிகுந்ததாகவும், உள்ளீட்டு வரி வரவு மிகவும் குறைந்ததாகவும் இருப்பதால் மீனவர் பெரும்பாலும் பயன்படுத்தும் ‘மீண்பிடி கொக்கிகள்’ மீதான வரி விகிதம் 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

2. இனக்க வரி விதிப்புத்திட்டத்தை தேர்ந்தெடுப-

பதற்கான விற்பனை அளவின் மேல் வரம்பு ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

3. இணக்க வரி விதிப்பு விநியோகஸ்தர்கள் சேவைகளை வழங்க அனுமதிக்கப்படுவார்கள். 50 இலட்சம் வரை வருடாந்திர விற்பனை அளவு கொண்ட சேவை வழங்குநர்கள் இணக்க வரி விதிப்பு திட்டத்தைத் தேர்வு செய்யலாம் மற்றும் அதன் வரி விகிதம் 6% ஆக இருக்கும்.

4. பதிவு செய்யப்படாத வழங்குநர்களிடமிருந்து பொருட்களைப் பெறும் பெறுநர்கள் எதிரிடைக் கட்டண முறையில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி செலுத்தும் முறை, சரக்குகள் மற்றும் சேவைகள் மன்ற பரிந்துரைகளின் பேரில், அறிவிக்கை செய்யப்பட்ட சில பிரிவினருக்கு, சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

5. வரி விலைப்பட்டியல் வழங்கப்பட்ட நாளிலிருந்து 180 நாட்களுக்குள் பெறுநர் உரிய தொகையை வழங்குஞருக்கு செலுத்தத் தவறினால், பெறுநரால் பெறப்பட்ட உள்ளீட்டு வரி வரவு மறுக்கப்படும்.

6. விவரமில்லா அறிக்கை தாக்கல் செய்யும் முறை, ஒரு படி செயல்முறையால் எனிமை படுத்தப்பட்டுள்ளது.

7. மாநிலங்களுக்கு இடையேயான வழங்குகைகளை வழங்கும் சேவை வழங்குநர்கள் [மின்னணு வணிகம் இயக்குபவர் (E-commerce operator) மூலம் வழங்குகையில் ஈடுபடுபவர் உட்பட] வருடாந்திர விற்பனை அளவு ரூபாய் இருபது இலட்சத்திற்கு மிகாமல் இருந்தால், சரக்குகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

8. மேம்பட்ட அங்கீகார (AA) திட்டம், ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன பொருட்கள்(EPCG) திட்டம், 100% ஏற்றுமதி செய்யும் அமைப்பு (EOU) திட்டம் ஆகியவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் உள்ளீடுகளைப் பெற நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தங்களது இறக்குமதியின் போது ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி, மேல்வரி ஆகியவற்றை செலுத்துவதிலிருந்து விலக்கு

அவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்க்கு செய்யப்படும் உள்நாட்டு வழங்குகை, மத்திய / மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் 147 ஆம் பிரிவின்படி, ஏற்றுமதி போல் கருதப்பட்டு, அதற்காக செலுத்தப்பட்ட வரிகளை செலுத்தியவருக்கோ அல்லது பெறுநருக்கோ அறிவிக்கை எண் 48/2017-(மத்திய வரி) தேதி 18.10.2017 படி, திருப்பிக்கொடுக்கப்படுகிறது.

9. பதிவு
செய்யப்பட்ட பொருட்கள் வழங்குவோர், வணிக ஏற்றுமதியாளருக்கு ஏற்றுமதிக்காக வழங்கும் பொருட்களுக்கான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி 0.1% மட்டுமே. இதன் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கான மூலதனத் தடை குறைகிறது.

இந்த ஏற்பாடு அறிவிக்கை எண் 40/2017-(மத்திய வரி) தேதி 23.10.2017 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

10. சரக்குகள் வழங்குகை செய்யும் பதிவுசெய்யப்பட்ட நபர்கள், அவற்றிக்கான வரியை வரி விலைப்பட்டியல் வழங்கும் போது மட்டும் செலுத்தினால் போதும். அதற்கான முன்பணம் பெறும்போது செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஏற்பாடு அறிவிக்கை எண் 66/2017-(மத்திய வரி) தேதி 15.11.2017 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

11. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் 10.11.2017 அன்று நடைபெற்ற 23 ஆவது சூட்டத்தில் **GSTR-3B** அறிக்கையை தாமதமாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணமாக ஒரு நாளைக்கு ரூபாய் 200/- என்ற தொகையிலிருந்து அறிவிக்கை எண்- 64/2017(மத்திய வரி) தேதி 15.11.2017 மூலம், வரி செலுத்துபவர் அந்த மாதத்திற்கான வரி கடப்பாடு இல்லை என்றால், அவர் செலுத்த வேண்டிய தாமதக் தொகை ஒரு நாளைக்கு ரூபாய் 20/- (ரூபாய் 10/- விதம் மத்திய மற்றும் மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டப்படி

GST யின் கீழ் செலுத்தப்பட மொத்த வரி	
வரி	ஜூலை 2017 முதல் மே 2019 வரை
ஒருங்கிணங்கப்பட சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி [சுரக்குகளின் கூர்ச்சுமதிகளை நிர்வந்து]	ரூ. 5.57 திலைச் சோடி
மத்திய சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி	ரூ. 3.60 திலைச் சோடி
மாநில சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி	ரூ. 5.03 திலைச் சோடி
குழுப்பட மேல்வரி	ரூ. 5.57 திலைச் சோடி

31.05.2019 அன்று வரை

)என்று குறைக்கப்பட்டுள்ளது. தாமதக் கட்டணம் ரூபாய் 5000/--க்கு மிகாமல் வசூவிக்கப்பட வேண்டும் என்று அக்டோபர் 2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற எல்லா சூழ்நிலைகளிலும், செலுத்தப்பட வேண்டிய தாமதக் கட்டணம் ஒரு நாளைக்கு குறைக்கப்பட்ட தொகை நாளொன்றுக்கு ரூபாய் 50/- (ரூபாய் 25/- மத்திய மற்றும் மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டப்படி) மற்றும் ரூபாய் 5000/--க்கு மிகாமல் செலுத்த அக்டோபர் 2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

12. இனக்க வரி விதிப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கான சீரான வரி விகிதம் 1% (மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் 0.5% மற்றும் அந்தந்த மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் 0.5%) 01.01.2018 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு அறிவிக்கை எண் 01/2018-(மத்திய வரி) தேதி 01.01.2018 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

13. இனக்க வரி விதிப்பு முறைக்கு தகுதிபெற்ற ஒரு நபர், வட்டி அல்லது தள்ளுபடியயை மறுபயனாகக் கருதி செய்யப்படும் வைப்பு, கடன்கள் மற்றும் முன்பணம் வழங்கும் சேவை உள்ளிட்ட விலக்கு பெற்ற சேவைகள் வழங்கினாலும் இனக்க வரி விதிப்பில் சேரத் தகுதியிழுக்க மாட்டார். மேலும் இனக்க வரி விதிப்பின் தகுதிக்கு ஒட்டுமொத்த விற்பனை அளவு கணக்கிடும் போது அத்தகைய விலக்கு பெற்ற சேவை களின் விற்பனை அளவு கணக்கிட கொள்ளப்பட்டாது. இது 13.10.2017 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஆணை எண் 01/2017 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

14. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம், 18.01.2018 அன்று நடைபெற்ற 25 ஆவது சூட்டத்தில் தன்னிச்கையாக பதிவு செய்த வரி செலுத்தும் நபர், பதிவு செய்த தேதியிலிருந்து ஒரு வருடம் முடிவதற்கு முன்பாகவே பதிவை ரத்து செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

முடிவுரை:

இந்திய அரசாங்கத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர

தொழில் துறை ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் இத்துறை 2020-ஆம் ஆண்டுக்குள் அதிக அளவிலான வேலை வாய்ப்புக்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறைக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப விதி தளர்வுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறை ஒரு பெரிய இனக்க காலநிலைக்கு பழக்கமாகி விட்டபடியால், ஒரு சிறந்த தயார்நிலை மற்றும் வணிகத்தை நடத்துவதில் ஒழுக்கம் ஆகியவை படிப்படியாக செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி உட்பட எல்லா முனைகளிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் தற்போதைய இருக்கும் சவால்களை சமாளித்து படிப்படியாக வளர்ச்சி பாதையை எட்டி நாட்டின் கனவை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

YEARS OF CELEBRATING THE MAHATMA



ஜி. எஸ்.டி - ஆண்டு அறிக்கை பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு.





ஜி. எஸ்.டி - ஆண்டு அறிக்கை பயிற்சி முகாம்.



பகுதி-2

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி
மன்றத்தின் முக்கிய முடிவுகள்

அத்தியாயம் 1

அறிமுகம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் மிகவும் துடிப்பான மற்றும் ஆற்றல் மிக்க துறையாக உருப்பெற்றுள்ளது. இத்துறை விவசாயத்திற்கு அடுத்தபடியாக குறைந்த முதலீட்டில், தொழில் முனைவர்களை வளர்த்தும், பெரும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தியும் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிய தொழில்களுடன் பொருந்தி, துணையாக நின்று, நாட்டின் ஒருங்கிணைந்த தொழில் முன்னேற்றத்தில் பங்காற்றுகின்றன.

இத்துறை, வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதிலும் கிராமப்புற தொழில் மயமாக்கலிலும், பாரம்பரிய திறன்கள் மற்றும் தொழில் நுட்ப அறிவை தொழில்களில் புகுத்துவதிலும் கணிசமான பங்காற்றியுள்ளது. உலகளாவிய மற்றும் உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்ய, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு வகையான பொருட்களை தயாரித்தும், சேவைகள் புரிந்தும் பொருளாதாரத்தின் எல்லா துறைகளிலும் தன் எல்லைகளை விரிவுபடுத்தி கொண்டிருக்கின்றன.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தின் தகவலின்படி, நாட்டில் ஆறு கோடியே மூப்பது லட்சத்திற்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சரக்குகள் உற்பத்தி, சேவைகள் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. இவற்றுள் பாதிக்கும் மேற்பட்டவை கிராமப்புறங்களில் உள்ளன. 2015-16 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (NSS) 73 ஆவது சுற்றின்படி, நாட்டில் சுமார் 11 கோடி வேலை வாய்ப்புகள், மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் 29% பங்களிப்பு இந்நிறுவனங்கள் வழங்குபவையே.

இதன் அடிப்படையில், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் பல்வேறு கூட்டங்களில் எண்ணற்ற முடிவுகள், குறு,

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் பயன் கருதி எடுக்கப்பட்டுள்ளது.

04.08.2018 அன்று நடைபெற்ற 29 ஆவது கூட்டத்தில், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறைக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நடைமுறைகளை எளிதாக்கியுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்காக இந்த கூட்டத்தில் செய்யப்பட்ட முக்கியமான முடிவுகளில் ஒன்று அமைச்சர்களின் குழுவை (GoM) அமைப்பதாகும். இது சட்டக் குழு, தகுதிக் குழு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழு என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்ற துறை தொடர்பான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவி புரியும்.

10.01.2019 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் நலனுக்காக கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு அவை 01.04.2019 முதல் அமலில் உள்ளன.

சேவை வழங்குகையை பொருத்தவரை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் பதிவு செய்தல் மற்றும் வரி செலுத்தலில் இருந்து விலக்கு பெறும் உச்சவரம்பு, வருடாந்திர ஒட்டுமொத்த விற்பனை அளவு ரூ.20 இலட்சம் என்று நிரணயிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ரூ.10 இலட்சம் ஆகும்.

சரக்குகள் வழங்குகையை பொருத்தவரை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் பதிவு செய்தல் மற்றும் வரி செலுத்தலில் இருந்து விலக்கு பெறும் உச்சவரம்பு, வருடாந்திர ஒட்டுமொத்த விற்பனை அளவு ரூ.40 இலட்சம் என்று நிரணயிக்கப் பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.20 இலட்சம் ஆகும். இது 01.04.2019 முதல் அமலுக்கு கொண்டுவரப் பட்டுள்ளது.

கைவினைப்பொருட்கள் வழங்குகை செய்பவர்களது வருடாந்திர விற்பனை அளவு உச்சவரம்பு சிறப்பு வகை மாநிலங்களில் (ஜம்மு & காஷ்மீர் தவிர) ரூ.10 இலட்சம் ஆகவும் மற்ற மாநிலங்களில் ரூ.20 இலட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில வழங்குகைக்கும், தற்செயல் வரிவிதிக்கதக்க நபர் செய்யும் வழங்குகைக்கும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் பதிவு செய்ய வேண்டியதிலிருந்து விலக்கனிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கிடையே ஆன சேவை வழங்குகை புரிபவரது [மின்-வணிக இயக்குபவர் (**E-commerce Operator**) உட்பட] வருடாந்திர ஒட்டுமொத்த விற்பனை அளவு ரூ.20 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் பதிவிலிருந்து விலக்கனிக்கப் பட்டுள்ளது.

தன்னிச்சையாக பதிவு பெற்ற வரிவிதிக்கதக்க நபர், பதிவு பெற்ற தேதியிலிருந்து ஓராண்டு முடிவதற்குள் பதிவு ரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

21.07.2018 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 28 ஆவது கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறைக்கு உதவும் வகையில் மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017 மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017 ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்யுமாறு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இவற்றுள் குறிப்பிடத்தக்க சில பரிந்துரைகள் பின்வருமாறு:

அ) சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் பதிவு செய்ய வேண்டியதிலிருந்து விலக்கு பெறும் உச்சவரம்பு அசாம், அருணாச்சல் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், மேகாலயா, சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.10 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆ) ஓரே மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் தொழில் செய்யும் வரிசெலுத்துபவர்க்கு பல பதிவுகள் அனுமதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இ) மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம்,

2017 - 52 ஆம் பிரிவின் படி ஆதாரத்தில் இருந்து வசூலிக்க வேண்டிய வரி (Tax Collection at Source) செலுத்தும் மின்-வணிக இயக்குபவர்களுக்கு கட்டாய பதிவு என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எ) பதிவு ரத்து நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் போது தற்காலிக பதிவு இடைநீக்கம் அனுமதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய மாற்றங்கள் சட்டத்தில் உருப்பெற்று 01.02.2019 முதல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை

புதிய பதிவு எண்ணிக்கைகள்	1,22,47,629
வலசை பெயர்ந்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கைகள்	58,48,375
இணக்க வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கைகள்	17,55,832
வந்டாங்கீர விற்பனை அளவு மூ.5 கோடிக்கு கீழ் உள்ள வரி செலுத்துபவர் விழுக்காடு	93%

15.06.2019- அன்றைய நிலவரத்தின்படி

சர்க்குகள் மற்றும் சேலவகள் வரி மன்றத்தின் செயல்பாடுகள்

சுக்குகள் மற்றும் சேலவகள் வரி மன்ற கூட்டங்களில் பணி செய்து மணி நேரங்கள்	25200
சுக்குகள் மற்றும் சேலவகள் வரி மன்றம் அதிகாரிகள் கூட்டங்களில் அதிகாரிகள் பணி செய்து மணி நேரங்கள்	28000

சுக்குகள் மற்றும் சேலவகள் வரி மன்றம் 35 ஆவது கூட்டம் வரை

அத்தியாயம் 2

இணக்க வரி விதிப்பு தீட்டம்

11.06.2017 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 16 ஆவது கூட்டு பரிந்துரையின் பேரில், இணக்க வரித்திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள், உணவுகங்கள் மற்றும் வர்த்தக விற்பனையாளர்களுக்கு முறையே 2%, 5% மற்றும் 1% சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டுள்ளது. இணக்க வரி விதிப்பிற்கு தகுதி பெற்ற வரி செலுத்துபவர்களின் வருடாந்திர ஒட்டுமொத்த விற்பனை அளவிற்கான உச்சவரம்பு ரூ.50 இலட்சத்திலிருந்து ரூ.75 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

06.10.2017 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி 22 ஆவது மன்ற கூட்டுத்தில், இணக்க வரித்திட்டத்தின் கீழ் உள்ள வருடாந்திர ஒட்டுமொத்த விற்பனை அளவு உச்சவரம்பை ரூ.75 இலட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக, 27 மாநிலங்களுக்கும் (ஜம்மு, காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் உட்பட) மற்றும் ஏனைய சிறப்பு வகை மாநிலங்களில் (அரசியலமைப்பு சட்டம் 279 -A பிரிவு (4) உட்பிரிவு (g) கீழ் குறிப்பிடப்பட்டவாறு) ஜம்மு, காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் தவிர, ரூ.50 இலட்சம் என்பதை ரூ.75 இலட்சமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இவை 13.10.2017 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிவிக்கை எண்.46/2017 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

இணக்க வரி விதிப்பு முறைக்கு தகுதி பெற்ற ஒரு நபர், வட்டி அல்லது தன்றுபடியை மறுபயனாகக் கருதி செய்யப்படும் வைப்பு, கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குகிற சேவை உள்ளிட்ட விலக்கு பெற்ற சேவைகள் வழங்கினாலும் இணக்க வரி விதிப்பில் சேரத் தகுதியிழக்க மாட்டார். மேலும் இணக்க வரி விதிப்பின் தகுதிக்கு ஒட்டு மொத்த விற்பனை அளவு கணக்கிடும்போது அத்தகைய விலக்கு பெற்ற சேவை களின் விற்பனை அளவு கணக்கிடும் கொள்ளப்பட்டாது. இது 13.10.2017 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

ஆண்ண.01/2017 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

மேலும், 10.11.2017 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 23 ஆவது கூட்டத்தின் பரிந்துரைப்படி, 2018 ஆம் ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒரே சீரான 1% வரி விகிதம் (மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் 0.5% மற்றும் அதற்கான மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் 0.5%) உற்பத்தியாளர்களாலும், வர்த்தகர்களாலும் (வரி விதிக்கத்தக்க சரக்குகளின் வழங்குகையின் விற்பனை அளவு மட்டுமே வர்த்தகர்களுக்காக கணக்கிடப்படும்) இனக்க வரித்திட்டத்தின் கீழ் அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது (இத்திட்டத்தின் கீழ் உணவுகங்களுக்கான 5% வரி விகிதத்தில் வேறு எந்தவிதமான மாற்றங்களுமில்லை). இது 01.01.2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிவிக்கை எண்.01/2018 மூலம் நடைமுறையில் உள்ளது.

21.07.2018 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 28 ஆவது கூட்டத்தில் இனக்க வரித்திட்டத்தின் கீழ் விற்பனை அளவின் அதிகபட்ச உச்சவரம்பை ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இனக்க வரி சேவை வழங்குநர்கள் (உணவுகங்கள் தவிர) தங்களது முந்தைய நிதி ஆண்டின் மொத்த விற்பனை அளவில் 10% சதவிகிதத்திற்கு மிகாமல், அல்லது ரூபாய் 5 இலட்சம், இவ்விரண்டில் அதிகமான மதிப்பு வரை சேவைகளை வழங்க அனுமதிக்கப்படுவார்கள். இவை மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (மாற்றியமைக்கப்பட்ட) சட்டம், 2018 வாயிலாக 01.02.2019 முதல் நடைமுறையில் உள்ளது.

10.01.2019 அன்று நடைபெற்ற 32 ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில், முந்தைய ஆண்டின் வருடாந்திர விற்பனை அளவு, சரக்குகள் வழங்குகை செய்பவர் இனக்க வரித்திட்டத்தை பெறுவதற்கான உச்சவரம்பை ரூ.1.5 கோடியாக உயர்த்தியது. இந்த விற்பனை அளவு உச்சவரம்பு அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்திரகாண்ட் ஆகிய சிறப்பு வகை மாநிலங்களுக்கு ரூ.75

இலட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும் இனக்க வரித்திட்டத்தினர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறையை எளிதாக்கி அவர்கள் ஆண்டுக்கு ஓர் ஆண்டு அறிக்கை மட்டும் தாக்கல் செய்யவும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்தும் வகையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவை 01.04.2019 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிவிக்கை எண். 14/2019 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

கடந்த ஆண்டு விற்பனை அளவு ரூ.50 லட்சம் வரை உள்ள சேவை வழங்குநர்கள் (இது வரை இனக்க வரித்திட்டத்தில் கீழ் இல்லாதவர்கள்) 6% இனக்க வரி விகிதம் (3% மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி + 3% மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி) என்ற முறையில் இனக்க வரித்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இது 01.04.2019 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிவிக்கை எண். 02/2019 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

இனக்க வரித்திட்டத்தின் கீழ் பதிவு பெற்றவர்கள், காலாண்டுக்கு ஒரு முறை சுய மதிப்பீட்டின் மூலம் அக்காலாண்டுக்கு அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்குள் இனக்க வரி செலுத்த வேண்டும். மேலும் ஏப்ரல் 30 தேதிக்குள் முந்தைய ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இது 01.04.2019 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிவிக்கை எண்.20/2019 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

அத்தியாயம் 3

அறிக்கை தாக்கல்

10.11.2017 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 23 ஆவது கூட்டத்தில், வரி செலுத்துபவரது, முந்தைய வருடத்தின் ஒட்டுமொத்த விற்பனை அளவு ரூ.1.5 கோடி வரை இருந்தால் அந்நபர், காலாண்டு அறிக்கையை மட்டும் தாக்கல் செய்வதற்கான முறையை தேர்வு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது 15.11.2017 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிவிக்கை எண். 57/2017 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

21.07.2018 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 28 ஆவது கூட்டத்தில், கடங்க நிதி ஆண்டில் வருடாந்திர விற்பனை அளவு ரூ.5 கோடிக்கு கீழ் உள்ள வரி செலுத்துபவர்கள் காலாண்டு அறிக்கை மட்டும் தாக்கல் செய்வதற்கான நடைமுறையை தேர்வு செய்ய சட்டத்தை மாற்றும்படி பரிந்துரை செய்தது. மேலும், புதிய எளிய அறிக்கைதாக்கல் செய்யும் முறையையும் பரிந்துரைத்தது. இந்த புதிய அறிக்கைதாக்கல் முறையை அக்டோபர் 2019 முதல் படிப்படியாக அமல்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.

10.01.2019 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 32ஆவது கூட்டத்தில், இனைக்க வரித்திட்டத்தில் பதிவு பெற்றவர்கள் வருடத்திற்கு ஒரு ஆண்டு அறிக்கை சமர்பிக்கவும், காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது 23.04.2019 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிவிக்கை எண்.21/2019 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

தாமதமாக அறிக்கை தாக்கல் செய்தமைக்கான தாமதக் கட்டணம் தளர்வு:

10.11.2017 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 23 ஆவது கூட்டத்தில் கால தாமதமாக தாக்கல் செய்யப்படும் **FORM GSTR-3B** தாமதக் கட்டணத்

தொகை நாள் ஒன்றுக்கு ரூ.200/- இல் இருந்து கீழ்வருமாறு குறைக்கப்பட்டுள்ளது.

வரி கடப்பாடு இல்லாத நபர்கள் அக்டோபர் 2017 முதல் தாமதமாக தாக்கல் செய்யும் அறிக்கைக்கான தாமதக் கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.20/- (மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளுக்கும் தலை ரூ.10/-வீதம்) மற்றும் ஒவ்வொரு சட்டத்தின் கீழும் அதிகபட்சமாக ரூ.5000/- வரை செலுத்த வேண்டும். மற்ற வரி செலுத்துவோருக்கு ஒவ்வொரு மாதத்திற்கான தாமதக் கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.50/- ஆக (மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளுக்கும் தலை ரூ.25/-வீதம்) குறைக்கப்பட்டு ஒவ்வொரு சட்டத்தின் கீழும் அதிகபட்சமாக ரூ.5000/- வரை செலுத்த வேண்டும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

18.01.2018 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 25 ஆவது கூட்டத்தில், பதிவு செய்யப்பட்ட நபர் யாராக இருப்பினும் வழங்குகை விவரங்கள் அடங்கியுள்ள அறிக்கையை (**FORM GSTR-1**) சமர்ப்பிக்க தவறினால் ஒவ்வொரு மாதத்திற்கான தாமதக் கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.50/- (ரூ.25/- மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி + ரூ.25/- மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி) ஆகவும் மற்றும் கடப்பாடு இல்லாத வரி செலுத்துவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.20/- (ரூ.10/- மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி + ரூ.10/- மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி) ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017 47 ஆம் பிரிவின் கீழ் பதிவு பெற்ற நபர் ஜூலை 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான வெளி நோக்கிய வழங்குகைகளின் விவரங்கள் அடங்கியுள்ள அறிக்கையை (**FORM GSTR-1**) 22.12.2018 முதல் 31.03.2019 வரை சமர்ப்பித்தால் தாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது 31.12.2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிவிக்கை எண். 75/2018 வாயிலாக நடைமுறையில் உள்ளது.

மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017 47 ஆம் பிரிவின் கீழ் பதிவு பெற்ற நபர் ஜூலை 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான வழங்குகை (FORM GSTR-3B) அறிக்கைகளை 22.12.2018 முதல் 31.03.2019 வரை சமர்ப்பித்தால், தவறியமைக்கான தாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது 31.12.2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிவிக்கை எண்.76/2018 வாயிலாக நடைமுறையில் உள்ளது.



அத்தியாயம் 4

உள்ளீட்டு வரி வரவுகளின் சாத்தியக்கூறு

உள்ளீட்டு வரி வரவுகளின் சாத்தியக்கூறுகள் கீழ்காணும் வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது.

i. பதிமுன்றுக்கும் மேலான நபர்கள் (ஓட்டுநர் உட்பட) உட்காரும் போக்குவத்துக்கான மோட்டார் வாகனங்கள், கப்பல்கள் மற்றும் விமானங்கள், வாகனங்களைக் கொண்டு செல்லும் பயன்பாட்டிற்கு உதவும் போது அல்லது மோட்டார் வாகனங்கள் பயணிகளின் போக்குவரத்திற்கு மற்றும் ஓட்டுநர் பயிற்சிக்கு பயன்படுத்தும் பொழுது உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும்.

ii. மேல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்தும் பொழுது மோட்டார் வாகனங்களின் பொது காப்பீடு, பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு ஆகிய சேவைகள், வரி விதிக்கத்தக்க நபரால் பெறப்படும் போது அவை உள்ளீட்டு வரி வரவாக கிடைக்கும்.

iii. தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி ஒரு பணிக்கமர்த்துனர் (*employer*) தனது பணியாளர்களுக்கு கட்டாயமாக வழங்க வேண்டிய சரக்குகள் அல்லது சேவைகள் மீது செலுத்தியுள்ள வரி உள்ளீட்டு வரி வரவாக கிடைக்கும்.

இத்திருத்தங்கள் 01.02.2019 அன்று அமலாக்கப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சி (திருத்தியமைக்கப்பட்ட) சட்டம், 2018 மூலம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்க்கு உதவும் பொருட்டு, சிரமம் நீக்கும் ஆணை மூலம் 2017-18க்கான விலைப்பட்டியல் மற்றும் பற்றுக்குறிப்பின் வாயிலாக உள்ளீட்டு வரி வரவு பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் 5

எற்றுமதிகள்

மேம்பட்ட அங்கீகார திட்டம் (AA) / ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன பொருட்கள் (EPCG) மற்றும் 100% ஏற்று மதி செய்யும் அமைப்பு (EOU) திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, உள்ளீடுகள் வெளிநாட்டிலிருந்தோ உள்நாட்டிலோ பெற அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டப்பயனாளர்கள் இறக்குமதிக்கு ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் மேல்வரி செலுத்தக் கேவை இல்லை. மேலும் AA / EPCG மற்றும் 100% EOU உரிமம் வைத்திருப்பவர்களுக்கு செய்யப்படும் உள்நாட்டு வழங்குகைகள், மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி / மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 147 ஆவது பிரிவின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்டதாக கருதப்படும் வழங்குகைகள் (**Deemed Exports**) என கருதப்படுகின்றன. அத்தகைய வழங்குகைகளுக்கு செலுத்திய வரிகள் வழி நகர்வு அல்லது பெறுநருக்கு திருப்பிக் கொடுக்கப்படுகிறது.

- ஒரு வியாபார ஏற்றுமதியாளருக்கு (**Merchant Exporter**) பதிவு செய்யப்பட்ட வழங்குநர் (**Registered Supplier**) ஏற்றுமதி செய்யும் பொருட்டு வழங்கும் வரிக்குரிய சரக்குகளின் வழங்குகைக்கு மேல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு 0.1 சதவிகிதம் ஆகும். இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு தொழில் மூலதனம் முடங்குவது குறைக்கப்படுகிறது.

21.07.2018 அன்று நடைபெற்ற 28 ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற சூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டவை :

இந்திய ரூபாய்களில் கட்டணம் பெறப்பட்டிருந்தாலும், ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் சேவை வழங்குகைகள் ஏற்றுமதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்தியாவில் தற்காலிகமாக இறக்குமதி செய்யப்பட்டு சில்லறை வேலைகளாக (**Jobwork**) எந்த செயல்பாடோ அல்லது செயல்முறையோ செய்யப்படும் பொருட்கள், இந்தியாவில்

வேறு எந்தவொரு பயன்பாடும் இல்லாமல் ஏற்றுமதி செய்யப்படுகிற பொழுது, வழங்குகைக்கான இடம் இந்தியாவிற்கு வெளியே என்று கருதப்படும்.

இந்த திருத்தங்கள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டு 01.02.2019 முதல் நடைமுறையில் உள்ளது.

FORM GST RFD-01 A என்ற படிவத்தில் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உரிமை கோரல் தொடர்பான அனைத்து துணை ஆவணங்களையும் விலைப்பட்டியல்களையும் அதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் நேரத்தில் பொதுவான வாயிலில் மின்னணு முறையிலேயே பதிவேற்றிக்கொள்ளலாம். இதன் மூலம், வரி செலுத்துவோர் வரி அலுவலகத்தை /அலுவலரை நேரிடையாக அனுக வேண்டிய அவசியம் நீங்குகிறது.

நிறைவேற்ற தீருப்பிக்கொடுத்தல் கோரிக்கைகள்

தீருப்பிக்கொடுத்தல்கள்	பெறுப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை	ஜீலை 2017 முதல் மே 2019 வரை (கோடிகளில்)
மந்திய சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி + மாாலை சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி + மேஸ் வரி + யூனியன் பிரதேச சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி + ஒருங்கிணைக்கப்பட்ட சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி	25,74,452	1,54,828

23.06.2019 அன்றைய நிலவரத்தின் படி

அத்தியாயம் 6

வரி செலுத்துதல்

பதிவு செய்து கொண்ட நபர்கள், சரக்குகள் வழங்குகைக்கான வரியை, வரி விலைப்பட்டியல் வழங்கும் பொழுது செலுத்தினால் போதும்; முன்பணம் பெறும் போது செலுத்தக் கேவையில்லை. அறிவிக்கை எண் 66/2017 - மத்திய வரி தேதி 15.11.2017 மூலம் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017 பிரிவு 9 உட்பிரிவு (4) மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017 பிரிவு 5 உட்பிரிவு (4) மற்றும் யூனியன் பிரதேசம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017 பிரிவு 7 உட்பிரிவு (4) ஆகியவை திருத்தியமைக்கப்பட்டு, எந்தெந்த நபர்கள் எதிரிடைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பட்டியலிட அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பாக இதுவரை எந்த ஒரு அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை.

அத்தியாயம் 7

இதர மாற்றங்கள்

21.07.2018 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 28 ஆவது கூட்டத்தில், மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம், 2017 மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம், 2017 ஆகியவற்றில் வர்த்தக வசதி நடவடிக்கைகளாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயன்தரும் வகையில் கீழ்கண்ட திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

- சரக்குகள் மற்றும் சேவைகள் வரிப்பதிவு செய்து கொண்ட நபர்கள், ஒரு நிதி ஆண்டில் வெளியிடப்பட்ட பல விலைப் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த வரவுக்குறிப்பு/பற்றுக்குறிப்பு அட்டைகளை வெளியிட அனுமதி வழங்குதல்.
- சில்லறை வேலைப் பணியிடங்களுக்கு அனுப்பப்படும் உள்ளீடுகளும், மூலதனப் பொருட்களும் திரும்ப வருவதற்கு முறையே ஓராண்டு அல்லது ஈராண்டு என காலவரையறையை நீட்டிப்பதற்கு ஆணையருக்கு அதிகாரம் வழங்குதல்.
- மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம், 2017 படி மேல்முறையீட்டு அதிகார அமைப்பு மற்றும் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு செலுத்த வேண்டிய முன் வைப்பு தொகையின் உச்சவரம்பு முறையே ரூபாய் 25 கோடி மற்றும் ரூபாய் 50 கோடி என்று நிர்ணயித்தல். இத்தகைய நடவடிக்கைகள் 01.02.2019 முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

அத்தியாயம் 8

கைவினைப் பொருட்கள் மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

09.09.2017 அன்று நடைபெற்ற 21 ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தின் பரிந்துரையின்படி, கைவினைப் பொருட்கள் தொடர்பான பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

சிறப்பு வகை மாநிலங்களில் (ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர) கைவினைப் பொருட்களை வழங்குகை செய்பவர்களது வருடாந்திர விற்பனை அளவு ரூபாய் 10 இலட்சம் வரை இருந்தால், பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பிற மாநிலங்களுக்கிடையேயான வழங்குகை செய்பவர்களுக்கும், தற்செயல் வரி விதிக்கத்தக்க நபர்களுக்கும், வருடாந்திர விற்பனை அளவு ரூபாய் 20 லட்சம் வரை இருந்தால் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 28%இல் இருந்து 12% வரை குறைக்கப்பட்ட பொருட்கள்:

- சிலைகள், சிறிய சிலைகள், பீடங்கள்; உயர் அல்லது குறைந்த சிற்பச் செதுக்கல்கள்; சிலுவைகள், விலங்குகளின் உருவங்கள், கிண்ணங்கள், மண்பாண்டங்கள், கோப்பை; காசோவ் (**cachou**) பெட்டிகள், எழுதும் தொகுப்பு, சாம்பல் கலன்கள்; காகித எடைகள்; செயற்கை பழம் மற்றும் இலைகள் முதலியன, கற்களினாலான அழகுப் பொருட்கள்;
- கற்கள் பதிக்கப்பட்ட வேலைப்பாடுடைய பொருள்கள்;
- தந்த வேலைகள், எலும்புகள், ஆழை ஒடுகள், கொம்புகள், பவளாப்பாறைகள், தாய் முத்துகள் மற்றும் பிற விலங்கு பொருட்களை செதுக்கிச்செய்த பொருட்கள் மற்றும் இந்தப்பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள்;
- குடுவைகள், ஜாடிகள் மற்றும் இவை போன்ற பீங்கான் பொருட்களை எடுத்துச் செல்லவும் பொதிந்து பாதுகாப்புடன்

கொண்டு செல்லவும் பயன்படும் பொருட்கள்;

- பரிமாறும் உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வெண்களிமண் பொருட்களால் தயாரான ஒப்பனை அறை பொருட்கள் (சோப்பு பெட்டி, பல் துலக்கும் பிரஸ் வைக்கும் அமைப்பு, துண்டு மாட்டும் அமைப்பு, ஒப்பனைக் காகிதம் பொருந்தும் அமைப்பு, போன்றவை)

பிரம்பு / ரட்டன் மரச்சாமான்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 28% இல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

காகிதக் கூழ் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 18% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பின்வரும் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 18% இல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது;

- கண்ணாடி சிலைகள்;
- மரத்தால் ஆன மேசை மற்றும் சமையலறைப் பொருட்கள்;
- செதுக்கப்பட்ட மரத்தாலான பெட்டி கள், உள்வேலைப்பாடுகள் உள்ள பேழைகள், பீப்பாய்கள் போன்றவை;
- மின் சாரத்தில் செயல்படாத அடிப்படை உலோகங்களாலான மணிகள், சேகண்டி போன்றவை, அடிப்படை உலோகத்திலான பிரதிபலிப்புகள் மற்றும் பிற ஆபரணங்கள்; அடிப்படை உலோகங்களாலான புகைப்படம், படம் அல்லது அவை போன்றவற்றிற்கான சட்டங்கள்; அடிப்படை உலோகத்திலான கண்ணாடி சட்டங்கள்; உலோக பிடரி வேர்கள் (**bidriware**)

தூபம் சாம்பிராணி போன்றவை, புல், இலை மற்றும் இழை மற்றும் நார் பொருட்கள், மிதியடி, பைகள், பணப்பைகளின் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது,

21.07.2018 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும்

சேவைகள் வரி மன்ற 28ஆவது கூட்டத்தின் பரிந்துரையின்படி கைவினைப்பொருட்கள் தொடர்பான பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்கள் பின்வரும் கைவினைப் பொருட்களுக்கு 18% இல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளன:

- கைப்பைகள் மற்றும் பணப்பைகள் உள்ளிட்ட கைப்பைகள்; நகைப்பெப்டி, ஓவியம், புகைப்படம், கண்ணாடிகள் போன்றவற்றிற்கான மரச்சட்டங்கள்;
- தக்கையில் செய்யப்படும் கைவினைப்பொருட்கள் (இந்தியதக்கை (**sholapith**) பொருட்கள் உட்பட);
- கல்கலைப் பொருட்கள், கல்பதிக்கப்பட்ட வேலைப்பாடுகள் (**inlay work**);
- கண்ணாடி கலைப்பொருட்கள்;
- கண்ணாடி சிலைகள் (படிக-மென்பொருள் தவிர மற்றவை)
- கண்ணாடி கலைப் பொருட்கள் (தொட்டிகள், ஜாடிகள், நேர்ச்சைப் பொருட்கள், பீப்பாய், கேக் கவர், துலிப்குப்பி, குவளை);
- இரும்பு கலைப் பொருட்கள்;
- பித்தளை, செம்பு, செம்பு கலந்த, நிக்கல்/ வெள்ளி பூசப்பட்டிருக்கும் கலைப் பொருட்கள்
- அலுமினிய கலைப்பொருட்கள்;
- கைவினை விளக்குகள் (ஜந்து உலோக விளக்கு உட்பட);
- காய்கறி அல்லது கனிம செதுக்கல் வேலை, பற்றல் அதன் பொருட்கள், ஸ்டெரின் வகை மெழுகு, இயற்கை பசைகள் அல்லது இயற்கை ரெசின்கள் அல்லது மாதிரியான பசைகள் கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்கள் / மாதிரி வடிவங்கள் (லாக், ஷெல்லாக் பொருட்கள் உட்பட)
- காஞ்ஜிபா அட்டை (**ganjifa card**) பின்வரும் கைவினை

பொருட்கள் மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 12% இல் இருந்து 5% ஆக்குறைக்கப்பட்டுள்ளது:

- கையால் செய்யப்பட்ட தரைவிரிப்பான்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட ஜவுளி தரை விரிப்புகள் (namda/gabba உள்ளிட்ட)
- கையால் நெய்யப்பட்ட ஜரிகை
- கையால் நெய்யப்பட்ட தொப்பிகள்
- கையால் நெய்யப்பட்ட ஜடை மற்றும் அலங்கார தோரணங்கள்.



அத்தியாயம் 9

ஜவுளி மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம்

03.06.2017 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 15-ஆவது கூட்டத்தில் ஜவுளித் துறையின் அனைத்து சரக்குகளின் மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதக் கட்டமைப்பு விரிவாக விவாதிக்கப்பட்டது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கு முந்தைய வரி நிகழ்வுகளின் அடிப்படையில், செயற்கை இழை மற்றும் நூல் மீது 18% சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பரிந்துரைக்கப்பட்டது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கு முந்தைய விதிப்பில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட துணிகள் மீது வரி ஏதும் இல்லை என்பதை கருத்தில் கொண்டு (மத்திய சலால் வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரிக் கணக்கில் விதிக்கப்பட்ட வரி 11%க்கும் மேலாக இருந்தது), செயற்கையாக தயாரிக்கப்பட்டதுணிகள் உட்பட அனைத்து துணிகளின் மீதும் 5% சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதத்தை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் பரிந்துரைத்தது.

இதன் விளைவாக, ஜவுளி மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்கள் குறித்து பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டன:

➤ 09.09.2017 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 21 ஆவது கூட்டத்தின் பரிந்துரைப்படி, காதி மற்றும் கிராமிய தொழிற்சாலை ஆணையம் சான்றிதளித்த நிலையங்கள் மூலம் விற்கப்படும் காதி துணிகளுக்கு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் இருந்து விலக்கு அந்நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சேலை விளிம்பு ஒட்டுத் துணி (saree falls) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதால் அதன் வரி விகிதம் 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது.

➤ 06.10.2017 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 22 ஆவது கூட்டத்தின் பரிந்துரைப்படி,

கறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஜவுளி உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் அனைத்து செயற்கை இழைகளின் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 18% இல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டது. மேலும், சூரத் ஜரிகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையின் காரணமாக அசல் ஜரிகை மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது.

➤ 10.11.2017 அன்று சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 23 ஆவது கூட்டத்தின் பரிந்துரைப்படி, கறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பின்வரும் ஜவுளி உற்பத்தியில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது.

- i. சணல் கயிறு, முறுக்குக் கயிறு அல்லது கயிறுகள்;
- ii. கயிறு, முறுக்குக் கயிறு; மீன்சிடி வலைகள் மற்றும் பிற வலைகள், தயாரிக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட ஜவுளிப் பொருட்கள்;
- iii. தேங்காய் நார் தயாரிப்புகள்;
- iv. 5807 தலைப்பின் பொருட்கள் தவிர குறுகிய நெய்த துணிகள், ஒரு ஒட்டுப்பசை மூலம் கூட்டினைப்பு இல்லாமல் நெய்யப்பட்ட குறுகியதுணிகள்;
- v. பயன்படுத்தப்பட்ட ஆடை, மற்றும் பயன்படுத்தப்பட்ட அணிந்த ஆடைகளின் வகைகள்; கழிவுத் துணிகள்

21.07.2018 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற 28 ஆவது கூட்டத்தின் பரிந்துரைப்படி, சென்னில் துணிகள் மற்றும் 5801 தலைப்பின் கீழ் இருக்கும் பிற ஆடைகளின் மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது.

ஜவுளிகளின் தற்போதைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி கட்டமைப்பு பின்வருமாறு :

- i. பருத்தி மற்றும் மற்ற இயற்கை இழைகள் 5%;
- ii. செயற்கை இழைகள் 18%;

- iii. செயற்கை இழைநூல் 12%;
- iv. அத்தியாயங்கள் 50 முதல் 55 வரையிலான, மற்றும் 60 இல் உள்ள துணிகளுக்கு, திரண்ட உள்ளீட்டு வரி வரவை திரும்பப் பெறும் அனுமதியில்லாமல் - 5% பொது வரி விகிதம்.
- v. மற்ற அனைத்து துணிகள் (அதாவது மடித்தல்/ நெய்யப்படாத சிறப்பு நூல்; கயிறு, தண்டு (cordage), கயிறுகள் மற்றும் கேபிள்கள் மற்றும் அதன் பொருட்கள்; தரை மற்றும் பிற ஜவளி தரை விரிப்புகள், சிறப்பாக நெய்த துணிகள்; நூற்கு ஞஞ்சமுள்ள துணிகள்; ஜரிகை, திரைச் சிலை, ஒழுங்கமைத்தல், பூத்தையல், செறிவூட்டப்பட்ட, பூசப்பட்ட, மூடப்பட்ட அல்லது மென்படல ஜவளி துணிகள், தொழில்துறை பயன்பாட்டிற்குப் பொருத்தமான வகை ஜவளி) மேல் 12% சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் ஆகும்.

ஆயத்த ஆடைகள் மற்றும் தயாரிக்கப்பட்ட ஜவளி
ஆடைகள்

- விற்பனை மதிப்பு உருப்படி ஒன்றுக்கு ரூ .1000 மிகாவிடில் - 5% 15
- விற்பனை மதிப்பு உருப்படி ஒன்றுக்கு ரூ 1000 மேல் எனில் - 12% மார்ச் சாலை மாரபு

தலைகீழ் வரி கட்டமைப்பினால், எஞ்சிய திரண்ட உள்ளீட்டு வரி வரவை துணி உற்பத்தியாளர்களுக்கு திரும்பப் பெறச் செய்தல்:

துணிகள் மேல் 5% என்ற வரி விகிதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படும் நிலையில், எஞ்சிய திரண்ட உள்ளீட்டு வரி வரவை தலைகீழ் வரி கட்டமைப்புக் கணக்கின் கீழ் திரும்பப் பெறும் அனுமதி இல்லாமல் இருந்தது. அத்தகைய சூழலால் ஆடைத்துறையினர் எதிர்கொள்ளும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் 27.07.2018 அன்று நடைபெற்ற அதன் 28 ஆவது கூட்டத்தில், 27.07.2018 இல் இருந்து தலைகீழ் வரி கட்டமைப்பின் விளைவாக எஞ்சம் கணக்கின் கீழ் உள்ளீட்டு வரியை திரும்பப்பெற அனுமதிப்பதற்கு பரிந்துரைத்தது.

அத்தியாயம் 10

வரி விகிதம் குறைக்கப்பட்ட - சரக்குகள்

வரிசை எண்	விளக்கம்	சுக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதத்தில் மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகிறது / செய்யப்பட்டன	
		முந்தைய வரி விகிதம் வரி விகிதம்	
செப்டம்பர் 9, 2017 அன்று நடைபெற்ற 21 கூவது கூட்டு பரிந்துரைகள்			
1	ரூப்பர் பட்டைகள்	28%	12%
2	னாக்ஷி மணி உறுப்புகள்	28%	18%
3	மரம் மற்றும் கற் சிலைகள்[பளிங்கு உட்பட] மற்றும் உலோகங்கள் [விலையுயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்டவை தவிர]	28%	12%
4	களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள்	28%	Nil
5	ஐவுளி தொப்பிகள்	18%	12%
6	மரத்துாலான மேசை மற்றும் சமையலறை பொருட்கள்	18%	12%
7	மேசைப் பாத்திரங்கள், சமையலறைப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வெண் களிமண்ணாலான கழிவுறை பொருட்கள் [குளியலறை யற்றும் சுகாதார பொருட்துநுண்களான கடற்பாசி கூடைகள், பல்துலக்கி தாங்கி, துண்டு கொக்கிகள், கழிவுறை காசித் தாங்கி உட்பட]	18%	12%
8	பழந்தீவில் துபாரான கனமான துணி	18%	5% - உஞ்சிட ஒன்றுக்கு 1000 ரூபாய்க்கு குறைய 12% உஞ்சிட ஒன்றுக்கு 1000 ரூபாய்க்கு ஓன்
9	சேலை விளிம்பு ஒட்டுந் துணி	12%	5%
10	பட்டை நீட்டப்படாத வைரங்கள் வகைப்படுத்தப்படாத வைரங்கள்	3%	0.25%

அக்டோபர் 6, 2017 அன்று நடைபெற்ற 22 ஓவது கூட்டு பரிந்துரைகள்

1	காக்ரா [khakra]	12%	5%
2	பொருந்துதல்கள் தனி தாள் ஒட்டிகள் அல்லது கோப்புகள், கழுதும் கிளிப்புகள், காக்கி கிளிப்புகள் மற்றும் அஸுவலக பொருட்கள், அடிப்படை உணர்களுடையான வினிக்கை மற்றும் அஸுவலக பொருட்கள்	28%	18%
3	சுவரோட்டி நிறங்கள்	28%	18%
4	முழுநூலாக்கான மாதிரிகள் செய்ய உதவும் பங்கள்	28%	18%
நவம்பர் 10, 2017 தீவ் நடைபெற்ற 23 ஓவது கூட்டு பரிந்துரைகள்			
1	வாணவேயுக்கை, எரிப்பு சமிக்ஞைகள், மூடுபெனி சமிக்ஞைகள் மற்றும் வாணவேயுக்கைகள் பொருட்கள்	28%	18%
2	கிழும்பு பெட்டி, துணி பெட்டி, பள்ளி புத்தகப்பை, மூக்கு கண்ணாடி பெட்டி, கேமரா பெட்டி, இசை கருவிகளின் பெட்டி, துப்பாக்கி பெட்டி மற்றும் கிவற்றை போன்ற பெட்டிகள், தோர்ஸைப், கைப்பை, பண்பைப், கருவிகள் வைக்கும் பைகள், பாட்டில் வைக்கும் பெட்டி, நகை பெட்டி, மற்றும் தோல் அல்லது பினால்ஸிக் வைப்பான்கள், துணி பைகள், நார் பைகள், தாள்பலைகை	28%	18%
3	காக்கி தூட்டுகள், காக்கி தாங்கி, பேனா தூட்டுகள், அஸுவலக முத்தினர் தாங்கி மற்றும் தினைவு போன்ற மேசை மற்றும் அஸுவலக பொருட்கள்	28%	18%
4	ஆட்டுக்கல் உடைய சுரமாவு அருவை திபந்திரம்	28%	12%
5	சுவையூட்டும் அல்லது வண்ணலூட்டும் பொருள், சேர்க்கப்பட சுத்தகரிக்கப்பட சர்க்கரை உள்ளிட்ட அளவுக்கு பொருட்கள், 5% வரி விகிதம் விலக்களிக்கப்பட்ட சர்க்கரைகள்டி தவிர்க்கு மற்றுவை	18%	12%
6	பந்தீயிலான கைப்பை அல்லது பொருட்கள் வைக்கும் பை	18%	12%
7	சணவிலான கைப்பை அல்லது பொருட்கள் வைக்கும் பை	18%	12%
8	பாள்தா, வேகவைத்து அல்லது சமைக்கப்பட அல்லது [கிழரச்சி அல்லது பிற பொருட்களுடன்] அல்லது ஸ்பெலூப்டி, மேக்ரோனி, நூட்டஸ், லசானியா, க்ளேநாகி, ரவியோனி, கேக்னல்லோனி, பீசா துயாரிக்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும்	18%	12%

9	கறி பேஸ்ட், மலோன்ஸ் மற்றும் சாலை் கலப்பு, சுவையூட்டும் மற்றும் கலப்பு சுவையூட்டும் பொருட்கள்	18%	12%
10	பொரி உருண்ணட, வேர்க்கடலை உருண்ணட, என் உருண்ணட, என் பட்டி, என் ரெவ்டி [revdi], சர்க்கறை மகாலுரானா, கஜாக், நிலக்கடலை இனிப்பு, கஜா, கஜாலி, அனார்சி, சக்கார், காதி சக்கார், ஹார்டா, சக்கரியா, கெட்டா, நுலியா, எலிசிடானா, லூக்டானா	18%	5%
11	முடிந்த தோல் / கலங்கள் தோல்	12%	5%
12	தீட்லி, தோலை மாவு	12%	5%
13	சாம்பல் கற்கள், 90% மற்றும் அதற்கு மேற்பட்ட சாம்பல் உள்ளாக்கியலவகான்	12%	5%
14	அருக்கு வளைகள்	3%	Nil
2018, ஜூவரி 18 கும் நாள் நடைபெற்ற 25 குவது கூட்டு பரிந்துரைகள்			
1	மூங்கில் மர கட்டட தினணம்பான்	18%	12%
2	வேகவைத்து சர்க்கறை மிட்டாஸ்	18%	12%
3	புளி தழும்பு பொடி	18%	5%
4	மந்தானி கலங்கள் கூட்டு	18%	5%
5	வைக்கோள், எஸ்பார்டோ [espresso] அல்லது இறு பிள்ளை பொருட்கள்; கூடை மற்றும் தீரி வேலையிமாடு	12%	5%
2018, ஜூலை 21 கும் நாள் நடைபெற்ற 28 குவது கூட்டு பரிந்துரைகள்			
1	சுக்கி/ பளிங்கு / மர திடுப்பு சிலைகள் சுராக்கி (அஞ்சியாயம் 71 விலையைப்பற்றி அல்லது அனார் விலையைப்பற்கு பொருள் தவிர வேறு) சுக்காதார நாப்கிள்கள் தேங்காய் நார் துங்கவல் உறும் ச்சாலி திலைகளும், சியாலி திலைகளும் அவற்றின் துயாரிப்புகளும், சுபை கஷிருகளும் புலி மஹாரி ஜாடி (மாயா ஜால் வேலைகளுக்கான மூலம்பொருட்கள்) காளி தோனா	18%	Nil
2	லகத்துறி துணி நுபாய் 1000க்கு கீழ் சில்லறை விற்பனை மதிப்பை வைத்திழந்தும் பின்னப்பட்ட தொப்பி / தொப்பி	12%	5%
3	பிழ்நேர மண்ணெண்ணை அழுத்த அடிப்பு	18%	12%

4	தீட் உயிரி எளிபாருள் தூகள்கள்	18%	5%
5	5% சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் ஜோடி ஒன்றுக்கு ரூ.1000 வரை சில்லறை விற்பனை விலை கொண்ட பாதணிகளுக்கு நீட்டிக்கப்படுவதாகு, மேலும் ஜோடி ஒன்றுக்கு ரூ.1000க்கும் அதிகமான சில்லறை விற்பனையை கொண்டிருக்கும் காலணிகளுக்கான சுரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 18% குக நோடரும்	18%	5%
22 டிசம்பர், 2018 நடைபெற்ற 31 கூவது கூட்ட பரிந்துரைகள்			
1	ரூப்ராஸ் செய்யப்பட்ட மறுபடியும் மிதிக்கப்பட்ட அன்றை யென்படுத்தப்பட்ட நியுமேடிக் [pneumatic] டயர்கள்	28%	18%
2	மேலோட்டமாக வார்க்கப்பட்ட தக்கை தியற்கையான தக்கை பிரார்ட்கள் தீர்டப்பட்ட தக்கை	18%	12%
3	தியற்கையான தக்கை கைத்துழி	12%	5%



அத்தியாயம் 11

வரி விகிதம் குறைக்கப்பட்ட சேவைகள்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சேவை நிறுவனங்கள் பிரிவின் நலனை கருத்தில் கொண்டு சேவை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

- பெரும்பாலான சில்லறை வேலை சேவைகளில் சரக்குகள் மற்றும் சேவைகள், குறிப்பாக ஜவுளி, தோல், உணவு பதப்படுத்துதல், அச்சிடுதல், நகைகள் மற்றும் வைரங்கள், கைவினை பொருட்கள் துறைகளில் வரி விகிதம் 18% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளன.
- அரசாங்க ஒப்பந்தங்களில் சாலைகள், பாலங்கள், கால்வாய்கள், சிவில் கட்டமைப்புகள் வணிக அல்லது தொழிற்துறை ரீதியான பயன்பாட்டிற்கல்லாத அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுமானத்திற்கான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 18% இல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வரி விகிதம், சேவைகள் வழங்கும் துணை ஒப்பந்தக்காரர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசு ஒப்பந்தக்காரர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையில் உள்ளனர்.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (**PMDAY**) கீழ் ஏழைகளுக்கான வீட்டின் கட்டுமானத்திற்கு பயன்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 8% இல் இருந்து 1% ஆக 01.04.2019 முதல் குறைக்கப்பட்டுள்ளது.
- உணவகங்கள் வழங்கும் சேவைகளின் மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 18% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது (ஒரு நாள் கட்டணம் ரூ.7500/- அல்லது அதற்கு மேல் கொண்ட விடுதிகளின் உணவகங்கள் தவிர).
- தினசரி 1000/- ரூபாயை விட குறைவாக கட்டணம் உள்ள தங்கும் விடுதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2500/- ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பவர்களுக்கு 12% ஆக சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரு வகை விடுதிகளும் முக்கியமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையால் நடத்தப்படுகின்றன.

➤ மருத்துவ நிறுவனங்களால் வழங்கப்படும் சுகாதார சேவைகளிலும் மற்றும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வி சேவைகளிலும் பெரும் எண்ணிக்கையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றுக்கு தொடர்ந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

➤ ஆண்டு விற்பனையளவு ரூ. 20 இலட்சத்திற்குக் கீழ் உள்ள சேவை வழங்குநருக்கு அவர்கள் மாநிலங்களுக்கிடையிலான சேவை வழங்குகையில் ஈடுபட்டி ருந்தாலும் பதிவு பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது (ஜம்மு & காஷ்மீர் தவிர்த்த சிறப்பு பிரிவு மாநிலங்களுக்கு இந்த வரம்பு ரூ. 10 இலட்சம் ஆகும்). இது சிறு அளவிலான சேவை வழங்குவோரின் இணக்க நடவடிக்கைகளைப் பெருமளவில் குறைக்கும்.

➤ குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையில் முக்கியமாக இருக்கு சரக்குப்போக்குவரத்து நிறுவனங்களின் சேவைகள் எதிரிடை கட்டணத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சேவைகளின் வழங்குதலுக்கான இணக்க சமை பெற்றுக்கொள்பவர்க்கு மாற்றப்படுகிறது, சரக்கு போக்குவரத்து வழங்குவோர் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி 12% ஐ முழு உள்ளீட்டு வரி வரவு உடன் நேர் கட்டணத்தில் செலுத்துவதற்கான விருப்பத்தையும் வழங்கியுள்ளனர்.

ஓரு காப்பீட்டு முகவர், மீட்பு முகவர் அல்லது தனிப்பட்ட நேரடி விற்பனை முகவர்கள் வழங்கிய சேவைகள், எதிரிடைக்கட்டணத்தின் கீழ் வைக்கப்படுவதன் மூலம் இணக்க நடை முறை களின் சமை, சேவை பெறுநருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே அல்லது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அல்லது அவர்களின் உரிமைதாரர்கள் ரயில்களிலோ அல்லது இயங்குதளங்களிலோ செய்யும் பொருட்கள் வழங்கல், உணவு அல்லது மனித நுகர்வுக்கான பானம் அல்லது வேறு ஏதேனும் சார்ந்த வழங்குகைகளுக்கான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி 5 % ஆக

குறைக்கப்பட்டுள்ளது.

வழங்குநர்கள் ஒரு குழுமமாக இல்லாத தொழில் தொடர்பாளர்கள் (**Business Correspondent**) அல்லது தொழில் ஒருங்கிணைப்பாளர்கள் (**Business Facilitator**) வழங்கும் சேவைகள், அவர்களின் முகவர்கள் வழங்கும் சேவைகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் சேவைகள் போன்றவை, ஒரு பதிவு பெற்ற நபருக்கு வழங்கப்படும் போது, எதிரிடைக் கட்டணத்தின் கீழ் வைக்கப்பட்டு, சேவைகள் பெறுவோர் வரி செலுத்துகின்றனர். இதனால் இச்சேவைகள் தொடர்பான இனக்க சுமை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதான மூன்றாம் தரப்பு காப்பீட்டு கட்டணத்தொகை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 18% இல் இருந்து 12% சுதாபிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மின்புத்தக சேவைகள் மட்டும் புரியும் வழங்குகைக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதம் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது,

மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையை ஊக்கப்படுத்தும் விதமாக, 01.04.2019 முதல் சேவைகள் வழங்குகைக்கும் இனக்க வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு பெற்ற நபர் கடந்த ஆண்டு விற்பனை அளவு ரூ.50 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் சேவைகள் வழங்குபவர்கள் 6 % இனக்க வரியாக செலுத்த வேண்டும் மற்றும் உள்ளீட்டு வரி வரவு எடுக்க முடியாது.



ஜி. எஸ்.டி - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான
வெளிப்புற விழிப்புணர்வு





ஜி. எஸ்.டி - ஆண்டு அறிக்கை முகாம் - 2019

**ஜி.எஸ்.டி - ஆண்டு அறிக்கை முகாம் - 2019
GST ANNUAL RETURN MELA - 2019**

20-08-2019 முதல் / to 31-08-2019 வரை

வரி பெஞ்சார்ட்டர் ஸிரிஜீ.சி. (CBIC) ஜில்லாடி. வேலை மூன்றாவது விதமான உதவை வழங்கும்
Taxpayers can visit CBIC GST Seva Kendra
Chennai North Commissionerate, Chennai - 600 034

நினைவு, ஆவ்வி அமைக்க நடவடிக்கை மொத்தமாக
ஏது சம்பந்தமாக தெளிவாக்கி விடுவதை வழங்கும்
Clarify any doubt regarding GST Annual Returns

நினைவு, ஆவ்வி அமைக்க நடவடிக்கை நடவடிக்கை வெற்றுவது
என்று குறிக்க விரைவாக விடுவதை வழங்கும்
Get guidance on how to file the GST Annual Returns

இடம் / VENUE

நினைவு, ஆவ்வி அமைக்க நடவடிக்கை நிறைவேலை இடம்,
261, உதவை அதி நிலை, நங்கம்பக்கம், சென்னை - 600 034
Office of the Principal Commissioner of GST and Central Excise, Chennai North,
261, Mahatma Gandhi Road, Nungambakkam, Chennai - 600 034

நினைவு, ஆவ்வி அமைக்க நடவடிக்கை நிறைவேலை இடம், இ. முதல் : 31-08-2019
LAST DATE FOR FILING ANNUAL RETURN : 31-08-2019

நினைவு, உ.நி. போன்றவர் வை / GST Annual Return Helpline :

CALL
044-28331009 / gstsevakchn@gmail.com

நினைவு, ஆவ்வி அமைக்க நடவடிக்கை நிறைவேலை இடம்,
261, உதவை அதி நிலை, நங்கம்பக்கம், சென்னை - 600 034

பகுதி-3

குறு, சிறு, நடுத்தர தொழில்
நிறுவனங்கள் குறித்து அடிக்கடி
எழுப்பப்படும் கேள்விகள்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்

கேள்வி 1: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்றால் என்ன?

பதில்: சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகள் வழங்குகையின் (supply) மீது விதிக்கப்படும் வரியே சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஆகும். சட்டபூர்வமாக பார்க்கும் போது வழங்குகை என்னும் சொல்லின் வீசு மிகவும் பரந்துபட்டதும் பல்வேறுபட்ட பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கியதும் ஆகும். மாறாக ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, வழங்குகை என்பது மறுபயன் கருதியும், வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலும் செய்யப்பட்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு மொத்த வணிகர் சில்லறை வணிகரிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட விலையில் பொருட்களை விற்பனை செய்வது ஒரு வகையான வழங்குகை ஆகும்.

கேள்வி 2: எத்தகைய வழங்குகையின் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படுகிறது?

பதில்: (i) மறுபயன் (Consideration) பொருட்டு செய்யப்படும் வழங்குகைகள் மற்றும் (ii) வணிகத்தைப் பெருக்கும் நோக்கில் செய்யப்படும் எல்லா வழங்குகைகளின் மீதும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படுகிறது. இந்த நிபந்தனைகளுக்கு உட்படாத நிலையிலும், வழங்குகை என்று கருதப்படக் கூடிய சில விதிவிலக்கான நடவடிக்கைகளும் உள்ளன. உதாரணத்திற்கு, மறுபயன் ஏதும் இல்லாத போதும், வணிகத்தைப் பெருக்கும் நோக்கில் செய்யப்படும் மாநிலங்களுக்கு இடையிலான சரக்குகள் இடமாற்றத்தின் போது வழங்குகை நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

கேள்வி 3: எல்லா சரக்குகள் மற்றும் சேவைகள் மீதும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படுகிறதா?

பதில்: இல்லை, மனிதர்கள் உட்கொள்ளும் மதுவின் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு, அரசமைப்புச் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. கச்சா என்னை,

பெட்ரோல், உயர்வேக மசல், விமான எரிபொருள் மற்றும் இயற்கை ஏரிவாயு ஆகியவற்றின் மீது, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் முடிவு செய்யும் நாள் முதல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படும். மின்சாரத்திற்கு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின்படி காப்புறுதிகள், சரக்குகளும் அல்ல சேவைகளும் அல்ல. எனவே காப்புறுதிகளின் வழங்குகை வரி விதிக்கத்தக்கதல்ல. மேலும் பல சரக்குகளுக்கும், சேவைகளுக்கும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

கேள்வி 4: பல்வகைப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது எத்தனை வகை சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகள் விதிக்கப்படுகின்றன?

பதில்: சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகள் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் இரட்டை விதிப்பு ஆகும். ஒரு மாநிலம் / யூனியன் பிரதேசத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு வழங்குகையின் (மாநிலத்திற்குட்பட்ட வழங்குகை) மீதும் விதிக்கப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒன்று மத்திய வரி மற்றொன்று மாநில / யூனியன் பிரதேச வரி, இவை முறையே மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்றும் மாநில / யூனியன் பிரதேச சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்றும் அழைக்கப்படுகின்றன. மாநில / யூனியன் பிரதேச எல்லை தாண்டிய ஒவ்வொரு வழங்குகையின் மீதும் (மாநிலங்களுக்கு இடையிலான வழங்குகை) ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படுகிறது. மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் மாநில / யூனியன் பிரதேச சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஆகியவற்றின் வரி விகிதங்கள் ஒன்றாக இருக்கும். ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் வரி விகிதம் மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் மாநில / யூனியன் பிரதேச சரக்குகள் மற்றும் சேவைகள் வரி யின் வரி விகிதங்களின் கூட்டுத்தொகையாக இருக்கும்.

கேள்வி 5: சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகள் சட்டத்தின் கீழ் வரும் பலவகை அனுமதி, தனிக்கை போன்றவைக்கு மத்திய மற்றும் மாநிலங்களின் இரு வேறு அதிகாரிகளை ஒவ்வொரு பதிவு பெற்ற நபரும் அனுக வேண்டியிருக்குமா?

பதில் : இல்லை. எல்லா நடைமுறைக் காரணங்களுக்காகவும் ஒவ்வொரு பதிவு பெற்ற நபரும் ஒரே ஒரு அதிகாரியை அனுகினால் போதும். ஒவ்வொரு பதிவு பெற்ற நபரும் மத்திய அல்லது மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் வருவார். ஒரு பதிவு பெற்ற நபர் தொடர்பான, மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி/ மாநில/யூனியன் பிரதேச சரக்குகள் மற்றும் சேவைகள் வரி/ ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி/ சட்டங்கள் கீழ்வரும் அனைத்து நடவடிக்கைகளும் ஒரே ஒரு வரி விதிக்கும் அதிகாரி மேற்கொள்ளும் வண்ணம் சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிவு பெற்ற நபருக்கும் அவரது வரி விதிப்பு அதிகாரி குறித்து தெரியப்படுத்தப்படும். மத்திய, மாநில / யூனியன் பிரதேச, ஒருங்கிணைக்கப்பட்ட வரிகள் அனைத்துக்கும் பொதுவான ஒரு பதிவு என்ன வழங்கப்படும்.

கேள்வி 6: சேரிடம் அடிப்படையிலான (Destination based) பயன்பாட்டு வரி என்றால் என்ன?

பதில் : ஒரு வழங்குகையின் தொடக்கம் ஒரு மாநிலத்திலும், அதன் பயன்பாடு மற்றொரு மாநிலத்திலும் அமையுமானால் அந்த வழங்குகை மீதான வரி அவ்விரு மாநிலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சேரும். சேரிடம் அடிப்படையிலான பயன்பாட்டு வரி எனில் வரிகள் வழங்குகையின் பயன்பாடு நிகழும் மாநிலத்திற்குச் சேரும். தொடக்க அடிப்படையிலான வரி எனில் அது வழங்குகை தொடங்கும் மாநிலத்திற்குச் சேரும். அடிப்படையில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சேரிடம் அடிப்படையிலான பயன்பாட்டு வரி ஆகும். உதாரணத்திற்கு, ஒரு மோட்டார் ஊர்தி சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு மும்பையில் உள்ள பயனாளரால் வாங்கப்பட்டால் மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (அல்லது மாநிலத்தின் பங்கான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி) மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேரும்,

தமிழ்நாட்டை அல்ல.

கேள்வி 7: சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை அரசுக்கு யார் செலுத்துவார்?

பதில்: பொதுவாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை, வழங்குகையை நிகழ்த்துபவர் அதைப் பெறுபவரிடமிருந்து வசூலித்து அரசுக்குச் செலுத்துவார். வழங்குகையை மேற்கொள்பவர் அதனைப் பெறுபவரிடம் இருந்து சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை மறுபயனின் (**consideration**) ஒரு பகுதியாகப் பெறுவார். ஆயினும், விதிவிலக்கான சில தருணங்களில் வழங்குகையைப் பெறுபவரே அரசுக்கு வரியைச் செலுத்தும் பொறுப்பை எதிரிடைக் கட்டண முறையில் (**reverse charge**) ஏற்பார்.

கேள்வி 8: உள்ளீட்டு வரி வரவு (**Input Tax Credit**) என்றால் என்ன?

பதில்: வணிகத்தில் ஈடுபட்டுள்ள நபர், சரக்குகள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்து, அவற்றைக் கொண்டு தமது வணிகத்தைப் பெருக்கும் நோக்கில் வழங்குகையில் ஈடுபடுகிறார். அவர் அவ்வாறு சரக்குகள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்யும் போது அவற்றின் மீதான வரியை, வழங்குநர் அந்த வணிகரிடம் இருந்து வசூலிப்பார். அவ்வாறு அந்த வணிகரிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டிருப்பதால் அவர் தான் செலுத்திய வரியை வரவாக பெற முடியும் (அதாவது, தனது கொள்முதல்கள் மீது செலுத்திய வரித்தொகையை அவர் தன்னுடைய வழங்குகையின் மீது செலுத்த வேண்டிய வரிகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்). இதுவே சரக்குகள் அல்லது சேவையைப் பெறுபவருக்கான உள்ளீட்டு வரி வரவு என்று அழைக்கப்படுகிறது.

கேள்வி 9: சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினால் வணிகர்ணுக்கு இணக்க நடவடிக்கைகளினால் கூடுதல் சுமை ஏற்படுமா?

பதில்: இல்லை, மாறாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரி காரணமாக செயல்முறைகள் ஒழுங்குபடுத்தப்படுவதால் இணக்க நடவடிக்கைகளின் சுமை குறைகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரியானது நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான எனிய வரியாகும். சரக்குகள் மற்றும் சேவைகள்

வரியானது குறைந்தபட்ச மனிதத் தலையீடு கொண்ட வண்ணம் வடிவமைக்கப்பட்டு, வலுவான கணினித் தளத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வலைத்தள தொடரமைப்பால் (GSTN) செயல்படுத்தப்படுகிறது. மேலும் இதற்கு முன் இருந்த வரி விதிப்பு முறையையில் மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி போன்ற பல வரிகளுக்கு என்று பல்வேறு இனக்க நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மறைமுக வரிகளுக்கான சீரான ஒற்றை இனக்க நடவடிக்கையாக மாற்றியுள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் ஒரே ஒரு இடைமுகம் வழியாக, முழுக்க கணினி பயன்பாட்டிலேயே, அதிகாரிகள் வரி செலுத்துவோர் இடையிலான நேரடித் தொடர்பு இன்றி அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடத்துடன் உள்ளது.

கேள்வி 10: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பதிவிற்கான தொடக்க நிலை வணிக அளவு என்ன?

பதில்: பொருட்களின் வழங்குகையைப் பொறுத்தவரை ஒரே வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணில் (PAN) ரூபாய் 40 இலட்சத்திற்கு மேல் நாடு தழுவிய அளவில் ஒட்டுமொத்த விற்பனை அளவு (Aggregate Turnover) கொண்ட வணிகத்தில் ஈடுபடும் நபர், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற வேண்டும். சரக்குகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் 24-ஆம் பிரிவின் கீழ் இதற்கு சில விலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த விற்பனை அளவு என்பது மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் சட்டம், 2017 2(6) ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. சேவைகளின் வழங்குகையைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த விற்பனை அளவு என்பது ரூபாய் 20 இலட்சத்திற்கு மேல் ஆகும். சில சிறப்பு பிரிவு மாநிலங்களில் இந்த ஒட்டுமொத்த விற்பனை அளவு வரம்பு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேள்வி 11: விவசாயம் செய்பவர் பதிவு செய்து கொள்ள வேண்டுமா?

பதில்: இல்லை. நிலத்தில் விளைவித்த விளை-பொருட்களின் வழங்குகைகளைப் பொறுத்த அளவில் விவசாயத்தில் ஈடுபடுபவர் பதிவு செய்யத் தேவையில்லை.

கேள்வி 12: தொடக்கநிலை வரையிலான விலக்குப் பெற எடுக்க வேண்டிய முக்கியமான முன்னேச்சரிக்கை நடவடிக்கை என்ன?

பதில்: தொடக்கநிலை வரையிலான விலக்குப் பெற விரும்பும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநிலங்களுக்கிடையிலான வழங்குகை எதிலும் ஈடுபடக் கூடாது. ஆயினும் அவை பிற மாநிலங்களில் இருந்து வழங்குகைகளைப் பெறலாம்.

கேள்வி 13: நான் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து விலக்குப் (**exempt**) பெற்ற சரக்குகள் அல்லது சேவைகளின் வழங்குகையில் மட்டுமே ஈடுபட்டுள்ளேன். நான் பதிவு பெற வேண்டுமா?

பதில்: இல்லை.

கேள்வி 14: பதிவு பெற விண்ணப்பிக்காத நிலையில் நான் எவ்வாறு வழங்குகையில் ஈடுபடுவது?

பதில்: நீங்கள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கான பொதுவான வாயிலில் (**GST Common Portal**) பதிவிற்காக விண்ணப்பித்து விண்ணப்பக் குறியீட்டு எண்ணை (**ARN**) எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் பெற வேண்டும். நீங்கள் உங்கள் வணிகத்தில் எந்த ஒரு இடையூறையும் ஏற்படுத்திக் கொள்ளாமல், விலைபட்டியலில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அடையாள எண் (**GSTIN**) குறிப்பிடாமல், தொடர்ந்து வழங்குகைகளில் ஈடுபடலாம். பதிவிற்கான விண்ணப்பமானது மொத்த விற்பனை அளவு ரூபாய் 20 இலட்சத்தைத் தாண்டும் பொழுதோ அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் 24 ஆம் பிரிவில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உள்ளாகும் தருணத்தில் இருந்தோ 30 நாட்களுக்குள் செய்யப்படவேண்டும். பதிவு பெற்ற பிறகு, நீங்கள் பதிவு நடைமுறை பெற்ற நாளிலிருந்து சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அடையாள எண் உருவாக்கப்பட்ட நாள் வரை செய்த வழங்குகைகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட விலைப்பட்டியல்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் 31(3)(a) ஆம் பிரிவில் அனுமதிக்கப்பட்ட வகையில் வழங்கலாம். அத்தகைய வழங்குகைகள் நீங்கள் பதிவு பெற்ற மற்றும் வரிகளைச்

செலுத்திய பின் தாக்கல் செய்யும் முதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.

கேள்வி 15: சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் புதிய பதிவிற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது? எத்தகைய காலவரம்புக்குள் பதிவு என்வழங்கப்படும்?

பதில்: புதிய பதிவிற்கான விண்ணப்பத்தை சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கான பொதுவான வாயிலில் மின்னணு முறையில் (www.gst.gov.in) FORM GST REG - 01 எனும் படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களும், ஆவணங்களும் முறையாக இருந்தால், ஆட்சேபம் எதுவும் எழுப்பப்படாத நிலையில், மூன்று வேலை நாட்களுக்குள் பதிவு என்வழங்கப்படும்.

கேள்வி 16: நான் எனது சிறு, நடுத்தர நிறுவனத்தின் மூலம் அச்சிட்ட புத்தகங்களை விற்று வருகிறேன். எனது மொத்த விற்பனை அளவு வருடத்திற்கு ரூபாய் 45 இலட்சம் ஆகும். நான் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து விலக்குப் பெற்ற குழந்தைகளுக்கான படம் வரையும் மற்றும் வண்ணம் தீட்டும் புத்தகங்களை மட்டுமே அச்சிடுகிறேன். நான் பதிவு பெற வேண்டுமா?

பதில்: இல்லை. விலக்குப் பெற்ற வழங்குகைகளில் மட்டுமே ஈடுபடும் நபர், மொத்த விற்பனை அளவு எவ்வளவாக இருந்தாலும் பதிவு பெறத் தேவையில்லை [பார்க்க மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் , 2017 பிரிவு 23(1)(a)].

கேள்வி 17: எனது மொத்த விற்பனை அளவு தொடக்கநிலை வரையிலான விலக்கின் அளவுக்குக் கீழ் இருந்தாலும் தன்னிச்சையாக முன்வந்து பதிவு செய்து கொண்டால், பதிவிற்குப் பிந்தைய வழங்குகைகளின் மீது நான் வரி செலுத்த வேண்டுமா?

பதில்: ஆம். உங்களது மொத்த விற்பனை (Turnover) அளவு குறிப்பிடப்பட்ட தொடக்கநிலை வரையறைக்குள் (Threshold) உள்ள நிலையில் நீங்கள் தன்னிச்சையாகவே முன் வந்து பதிவு பெற்றால், நீங்கள் வரி செலுத்த வேண்டிய நபராகவே கருதப்படுவீர்கள். நீங்கள் உங்கள் வழங்குகைகளின் மேல், அது

பதிவு பெறுவதற்குரிய தொடக்கநிலை விற்பனை அளவை விடக் குறைவாக இருப்பினும் வரி செலுத்த வேண்டும்.நீங்கள் உள்ளீட்டு வரி வரவு பெறவும் தகுதி உடையவராவீர்கள்.

கேள்வி 18: வரி செலுத்துபவர் எவ்வாறு பதிவுச்சான்றைப் (Registration Certificate) பெறுவார்?

பதில்: பதிவுச் சான்றை வரி செலுத்துபவரே சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பொது வாயிலின் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கேள்வி 19: பதிவு பெறுவதற்காக கொடுக்கப்பட்ட தகவல்களில் திருத்தம் செய்ய முடியுமா?

பதில்: ஆம். திருத்தங்கள் செய்வதற்கான கோரிக்கையை கணினி வாயிலாக சமர்ப்பிக்கவேண்டும். மாறுதலுக்கு அனுமதிக்கப்படாத சில மிக அடிப்படையான தகவல்கள் தவிர மற்ற அனைத்துத் தகவல்களையும் கணினி மூலம் எந்த ஒரு அதிகாரியின் குறுக்கீடுமின்றி, **FORM GST REG-14** என்ற படிவத்தில் திருத்தங்கள் குறித்த விபரங்களை அளிப்பதன் மூலம், மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சில திருத்தங்களுக்கு ஒப்புதல் தேவைப்படக்கூடும். உதாரணத்துக்கு ஒப்புதல் தேவைப்படக் கூடிய சில திருத்தங்கள் எவ்வ எனில் வணிகத்தின் சட்டபூர்வமான பெயர், வணிகம் செய்யும் இடத்தின் முகவரி மற்றும் வணிகத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பங்குதாரர்கள் அல்லது இயக்குனர்களின் சேர்க்கை, நீக்குதல் அல்லது ஒய்வு குறித்த விபரங்கள் போன்றவை. ஒப்புதல் தேவைப்படாத சில திருத்தங்கள் எவ்வ என்றால் தொலைபேசி எண் மாற்றம், மின்னஞ்சல் முகவரி, வங்கி கணக்கு மாற்றம் போன்றவை.

கேள்வி 20: எந்த மாநிலத்தில் ஒரு நபர் பதிவு செய்யப்படுவார்?

பதில்: பதிவு செய்யப்பட வேண்டிய நபர் தாம் எந்தெந்த மாநிலங்களிலிருந்து வெளிநோக்கிய (**Outward Supplies**) வழங்குகைகளில் ஈடுபடுகிறாரோ அல்லது ஈடுபட நினைக்கிறாரோ அந்தந்த மாநிலங்களில் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு பொதுவாக ஒரு பதிவு மட்டுமே தேவை. ஆயினும் வரி செலுத்துபவர் தேவை என்று நினைத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை ஒரு

மாநிலத்திற்குள்ளேயே பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி 21: எல்லா உற்பத்தியாளர்களும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் பதிவு பெற வேண்டியது அவசியமா?

பதில்: இல்லை, உற்பத்தியாளர் தமது விற்பனை அளவு தொடக்கநிலை வரையறையை விடக் கூடுதலாகவோ குறைவாகவோ இருந்தாலும், தான் உற்பத்தி செய்யும் பொருட்களின் மீதான வரி விதிப்புநிலை எவ்வாறு இருந்தாலும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று எந்த ஒரு விதியும் இல்லை. உதாரணத்திற்கு ஒரு உற்பத்தியாளர் விலக்கனிக்கப்பட்ட சரக்குகள் வழங்குகையில் மட்டுமே ஈடுபட்டுள்ளார் எனில் அல்லது அவரது விற்பனை அளவு மாநிலங்களுக்குள்ளான சரக்குகள் வழங்குகைகளை மட்டுமே கொண்டு ரூ. 40 இலட்சங்களுக்கு மிகாமல் இருந்தால் பதிவு செய்யக் கேட்கவேண்டியில்லை.

கேள்வி 22: வரி விலைப்பட்டியலை வழங்க வேண்டியவர் யார்? எத்தனை நகல்கள் வழங்கப்பட வேண்டும்?

பதில்: இனக்க வரி விதிப்பு (Composition Scheme) முறையில் வரி செலுத்தும் நபர் அல்லது வரி விலக்குப் பெற்ற சரக்குகள் அல்லது சேவைகளின் வழங்குகையில் ஈடுபட்டிருக்கும் நபர் தவிர, சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகளின் வழங்குகையில் ஈடுபட்டிருக்கும் எல்லா நபர்களும் வரிவிலைப்பட்டியலை வழங்க வேண்டும். வரி விலைப்பட்டியல் மூன்று நகல்களாக வழங்கப்பட வேண்டும். அசல் (முதலாம் நகல்) வழங்குகையை பெற்றுகொள்பவருக்கானது, இரண்டாம் நகல் பொருட்களை ஏற்றிச் செல்பவருக்கானது, மூன்றாம் நகல் வழங்குநரின் பதிவுருக்கானது. இனக்க வரி விதிப்பு முறையின் கீழ் வரும் அல்லது வரிவிலக்கு பெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கும் பதிவு பெற்ற நபர் வரி விலைப்பட்டியலுக்குப் பதிலாக வழங்குகைக்கான பட்டியலை அளிக்க வேண்டும்.

கேள்வி 23: வரி விலைப்பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டிய விபரங்கள் யாவை?

பதில்: வரி விலைப்பட்டியலானது 46 ஆம் மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதியில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

அந்த விதியில் கூறப்பட்டுள்ள முக்கியமான விபரங்களாவன வழங்குநர் மற்றும் பெற்றுக்கொள்பவரது பெயர், முகவரி மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பதிவு எண் (பெறுநர் பதிவு பெற்ற நபராயிருப்பின்), விலைப்பட்டியலுக்கான தனித்த எண், வழங்கும் தேதி, சரக்குகளின் விபரம், சரக்குகளின் மதிப்பு, வரி விகிதம், வரித்தொகை மற்றும் கையொப்பம்.

கேள்வி 24: பரிவர்த்தனை மதிப்பு மிகவும் குறைவாக இருந்தாலும் விலைப்பட்டியல் அளிப்பது அவசியமா?

பதில்: சரக்குகள் அல்லது சேவைகளை பெறுபவர் பதிவு பெற்ற நபர் இல்லை என்றாலும், அவர் விலைப்பட்டியலை கோரவில்லை என்றாலும், ஒரு பதிவு பெற்ற நபர் ரூபாய் 200/-க்கு குறைவான மதிப்புள்ள சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு வரி விலைப்பட்டியல் அளிக்கத் தேவையில்லை. பெற்றுக்கொள்பவர் கேட்கும் நிலையில், சரக்குகள் மற்றும் சேவைகளின் மதிப்பு எவ்வளவாக இருந்தாலும் விலைப்பட்டியல் வழங்கப்பட வேண்டும். விலைப்பட்டியல் வழங்காத வழங்குகைகளைப் பொறுத்த அளவில் அன்றைய நாளின் முடிவில் அத்தகைய வழங்குகைகள் அனைத்துக்கும் சேர்த்து ஒரு விலைப்பட்டியலை பதிவு பெற்ற நபர்தயாரிக்க வேண்டும்.

கேள்வி 25: சரக்குகளுக்கான வரி விலைப்பட்டியல் எப்போது அளிக்கப்படவேண்டும்?

பதில்: சரக்குகளுக்கான வரி விலைப்பட்டியல், அவற்றை அனுப்பும் போதோ அல்லது ஒப்படைக்கும் போதோ அல்லது அதற்கு முன்போ வழங்கப்படவேண்டும். சரக்குகளின் தொடர்வழங்குகையின் போது, கணக்குகளின் விபரங்களை வழங்கும் போதோ சரக்குகளின் விலையைப் பெறும் போதோ அல்லது அதற்கு முன்போ வழங்கப்படவேண்டும்.

கேள்வி 26: வரி விலக்கு பெற்ற சரக்குகளின் வழங்குகையின் போதோ அல்லது இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தும் போதோ, பதிவு பெற்ற நபர் விலைப்பட்டியல் வழங்க வேண்டுமா? வரி விலைப்பட்டியலில் இருந்து வழங்குகைக்கான பட்டியல் எவ்வாறு வேறுபடுகிறது?

பதில்: இல்லை. அத்தகைய வழங்குகைகளின் போது பதிவு பெற்ற நபர் வழங்குகைக்கான பட்டியல் (Bill of Supply)

வழங்கவேண்டும், வரி விலைப்பட்டியல் வழங்கத் தேவையில்லை. வழங்குகைக்கான பட்டியல் என்பது வரிவிலைப் பட்டியலில் இருந்து பெயர் மற்றும் உள்ளடக்க விபரங்களில் மாறுபடுகிறது. வழங்குகைப்பட்டியலில் குறிப்பிடப்படவேண்டிய விபரங்களில் பெரும்பாலானவை வரி விலைப்பட்டியலில் உள்ள விபரங்களைப் போன்றே இருந்தாலும் அத்தகைய வழங்குகைகளில் வரி வசூலிக்கப்படுவதில்லை என்பதால் வழங்குகைப் பட்டியலானது வரி விகிதம் மற்றும் வரித்தொகை ஆகியவற்றைக் கொண்டிருக்காது.

கேள்வி 27: பாதி பிரிக்கப்பட்ட நிலையில் சரக்குகள் இடமாற்றம் செய்யப்படும்போது, விலைப்பட்டியல் எப்போது வழங்கப்பட வேண்டும்?

பதில்: சரக்குகள் பாதி பிரிக்கப்பட்ட நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டால் முழு விலைப்பட்டியலானது முதலாம் பகுதி இடமாற்றம் செய்யப்படும் முன்னரே வழங்கப்பட்டு விட வேண்டும். அடுத்தடுத்த இடமாற்றங்களின் போது ஒப்படைவுச் சீட்டு (**Delivery Challan**) வழங்கப்பட வேண்டும். விலைப் பட்டியலின் அசல் (முதலாம் நகல்) கடைசி இடமாற்றத்தின் போது வழங்கப்பட வேண்டும்.

கேள்வி 28: சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் சிறு வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வரி செலுத்த ஏதேனும் திட்டம் உள்ளதா?

பதில்: இனக்க வரி விதிப்பு முறை என்பது வழங்குகையின் ஒட்டுமொத்த விற்பனை அளவு ரூபாய் 150 இலட்சத்திற்கும் (ஐம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட தவிர்த்த சில சிறப்பு பிரிவு மாநிலங்களில் ரூபாய் 75 இலட்சம்) குறைவாக உள்ள சிறு வரி செலுத்துவோருக்கான மாற்று வரித் திட்டமாகும். அது ஒரு வகை விற்பனை அளவு வரியாகும். அந்தத் திட்டத்தின் நோக்கம் சிறு அளவிலான வரி செலுத்து வோருக்கான எளிய வரி செலுத்து ம் நடைமுறையாகும். அந்தத் திட்டமானது விருப்பத் தேர்வுக்கு உரியது. அது முக்கியமாக சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள், உணவகம் நடத்துவோருக்கு என்றே உருவாக்கப்பட்டது.

இனக்க வரி விதிப்பு முறையானது சேவைகளின் வழங்குகையில் ஈடுபட்டுள்ளோருக்கு (தற்போதுள்ள இனக்க வரி விதிப்பில் தகுதி பெறாதவர்களுக்கும்) 6% எனும் வரி விகிதத்தில் (3% மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி + 3 மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி), கடந்த நிதி ஆண்டின் மொத்த விற்பனை அளவு ரூபாய் 50 இலட்சத்திற்கும் குறைவாக இருந்தால் வழங்கப்படுகிறது. அத்தகையோர் காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்தவும், ஒரு ஆண்டுக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்யவும் வேண்டும். இந்த ஏற்பாடு 01.04.2019 முதல் அமலுக்கு வந்துள்ளது.

கேள்வி 29: இனக்க வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதற்கு தகுதி வரையறை என்ன? இனக்க வரி விதிப்புக்கான மொத்த விற்பனை அளவு ரூபாய் 75 இலட்சத்திற்குக் கீழ் என்று நிர்ணயிக்கப்பட்ட சிறப்பு பிரிவு மாநிலங்கள் எவை?

பதில்: சரக்குகள் வழங்குகையில் ஈடுபட்டுள்ள சிறு அளவிலான வரி செலுத்துபவர்களது முந்தைய நிதி ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனை அளவு ரூபாய் 150 இலட்சத்திற்குக் கீழ் இருந்தால் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி செலுத்துவதற்கு இனக்க வரி விதிப்புமுறையை தேர்வு செய்துகொள்ளலாம். சில மாநிலங்களைப் பொறுத்த அளவில் முந்தைய நிதி ஆண்டின் விற்பனை அளவு ரூபாய் 75 இலட்சத்திற்குக் கீழ் என்று உள்ளது. அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை அம்மாநிலங்களாகும்.

கேள்வி 30: இனக்க வரி விதிப்பு முறையின் கீழ் வரி செலுத்துவது குறித்த அறிவிப்பை ஒரு வரி செலுத்தும் நபர் எத்தகைய படிவத்தில் தர வேண்டும்?

பதில்: இனக்க வரி விதிப்பு முறையானது வரி செலுத்துபவர்களின் விருப்பத் தேர்வுக்கு உரியது. அவ்வாறு தேர்வு செய்யும் ஒரு புதிய வரி செலுத்துபவர் மின்னணு முறையில் **Form GST REG-01** என்ற படிவத்தில் தமது தேர்வினைத் தெரியப்படுத்த வேண்டும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நபர் பிறகு இனக்க வரி விதிப்பைத் தேர்வு செய்தால் அவர் மின்னணு முறையில் **Form GST REG- 02** என்ற படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.

கேள்வி 31: உற்பத்தியாளருக்கு இனக்க வரி விதிப்பின் கீழ் வரி விகிதம் என்ன?

பதில்: இனக்க வரி விதிப்பின்படி உற்பத்தியாளருக்கு மாநிலத்தின் அல்லது யூனியன் பிரதேசத்தின் விற்பனை அளவில் 1% (மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி 0.5% மற்றும் மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி 0.5 %) வரி விகிதம் ஆகும்.

கேள்வி 32: எல்லா உற்பத்தியாளர்களும் இனக்க வரி விதிப்பு முறைக்குத் தகுதியானவர்களா?

பதில்: பின்வரும் உற்பத்தியாளர்களைத் தவிர மற்ற உற்பத்தியாளர்கள் இனக்க வரி விதிப்புக்கு தகுதியானவர்கள்

அ) முந்தைய நிதியாண்டில் ரூபாய் 150 இலட்சத்திற்கும் அதிகமான ஒட்டுமொத்த விற்பனை அளவு கொண்டிருந்தவர்கள்;

ஆ) மாநிலங்களுக்கிடையிலான சரக்குகள் அல்லது சேவைகளின் வெளிநோக்கிய வழங்குகைகளில் ஈடுபடுவோர்;

இ) சரக்குகளின் வழங்குகையை மின் வணிக செயல்பாட்டாளர்கள் மூலமாக அளிப்பவர்கள்.

ஈ) கீழ்கண்ட பொருட்களை உற்பத்தி செய்வோர்:

வி. எண்	வரி அட்டவணை தலைப்பு	பொருட்களின் விபரம்
1.	2105 00 00	கோகோவை டீபொருளாகக் கொண்டிருந்தும் அல்லது கொண்டிருங்காது, பணிக்கூழ் மற்றும் உண்ணாத்துக்க பளி.
2.	2106 9 020	பான் மசாலா
3.	24	புகையிலை மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட புகையிலைக்கான மாற்றுப் பொருட்கள்.

கேள்வி 33: பதிவு செய்யப்பட்ட நபர் எப்போது வரி செலுத்த வேண்டும்?

பதில்: பதிவு பெற்ற நபர் மாதாந்திர அடிப்படையில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதத்திற்கான வரியையும் அதனை அடுத்து வரும் மாதத்தின் 20ஆம் தேதியன்றோ அதற்கு முன்னரோ செலுத்த

வேண்டும். இனக்க வரி விதிப்பினை தேர்வு செய்த நபர் என்றால் ஒவ்வொரு காலாண்டிற்குமான வரியை அந்தக் காலாண்டின் முடிவைத் தொடர்ந்து வரும் மாதத்தின் 18 ஆம் நாளன்றோ அதற்கு முன்னரோ செலுத்த வேண்டும்.

கேள்வி 34: இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்திக் கொண்டிருக்கும் நபர் நிதி ஆண்டின் இடையில் ரூபாய் 150 இலட்சம்/ ரூபாய் 75 இலட்சம் எனும் விற்பனை அளவைத் தாண்டினால், உதாரணத்திற்கு டிசம்பர் மாதம் அந்த அளவைக் கடந்தால் அவர் அந்த நிதி ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு இனக்க வரி விதிப்பை கடைப்பிடிக்க இயலுமா?

பதில்: இல்லை. ஒட்டுமொத்த விற்பனை அளவு ரூ. 150 இலட்சம் /ரூ. 75 இலட்சசத்தைக் கடந்த அன்றே அந்த நிதியாண்டிற்கான இனக்க வரி விதிப்பு முறை முடிவுக்கு வந்துவிடும். அந்த அளவைக் கடந்த உடன் இனக்க வரி விதிப்பில் இருந்து விலகிக் கொள்வதற்கான அறிவிப்பை **Form GST CMP-04** எனும் படிவத்தில் அந்த அளவைக் கடந்த ஏழு நாட்களுக்குள் பதிவு பெற்ற நபர் தெரியப்படுத்த வேண்டும். மேலும் அந்த நபர் **Form GST ITC-01** எனும் படிவத்தில் உள்ளீட்டுச் சரக்கு இருப்பு, மூலதனச் சரக்கு இருப்பு ஆகிய விபரங்களைக் கொண்ட கணக்கு அறிக்கையை விதிகளின்படி அளிக்க வேண்டும். இது அந்நபர் உள்ளீட்டு வரி வரவுத் தொடரில் இணைவதற்கு உதவும். மேலும் விற்பனை அளவைக் கடந்த அன்று இருப்பில் இருந்த உள்ளீட்டு பொருட்கள் மற்றும் சரக்குகளின் மீது அவர் கட்டியிருந்த வரிகளின் வரவைப் பெற உதவும்.

கேள்வி 35: இனக்க வரி விதிப்பு முறையின் பொருட்டு ஒட்டுமொத்த விற்பனை அளவு எவ்வாறு கணக்கிடப்படும்?

பதில்: ஒட்டுமொத்த விற்பனை அளவு நாடு தழுவிய அளவில் கணக்கிடப்படும். அது ஒரு வருமான வரி நிரந்தர கணக்கு எண் கொண்ட நபர் செய்யும் எல்லா வகை வரி விதிக்கத்தக்க வழங்குகைகள் (எதிரிடைக் கட்டண முறையில், வாங்கும் நபரே வரி செலுத்த வேண்டிய வழங்குகைகளைத் தவிர்த்து), வரி விலக்குப் பெற்ற வழங்குகைகள், சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவை இரண்டின் ஏற்றுமதி மற்றும் மாநிலங்களுக்கிடையிலான வழங்குகைகள் ஆகியவற்றின், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் மேல்வரி ஆகியவை

நீங்கலான, மொத்த மதிப்பு ஆகும்.

கேள்வி 36: இனக்க வரி விதிப்பு முறையினைத் தேர்வு செய்த நபர் தான் பெறும் உள்வரும் வழங்குகைகளின் மீதான உள்ளீட்டு வரியை வரவு செய்து கொள்ள முடியுமா?

பதில்: இல்லை. இனக்க வரி விதிப்பை தேர்வு செய்த ஒரு நபர் வரி வரவுத் தொடருக்கு வெளியில் உள்ளவராவார். அவரால் தான் பெரும் வழங்குகைகளின் மீதான உள்ளீட்டு வரியை வரவாகப் பெற இயலாது.

கேள்வி 37: இனக்க வரி விதிப்பின் கீழ் வரும் ஒரு உற்பத்தியாளர் எவ்வாறு தமது வழங்குகைகளுக்கான பட்டியல் வழங்குவது? இனக்க வரி விதிப்பின் கீழ் உள்ள உற்பத்தியாளிடம் பொருட்கள் வாங்கும் ஒரு பதிவு பெற்ற நபர் உள்ளீட்டு வரி வரவு பெற இயலுமா?

பதில்: இனக்க வரி விதிப்பினை தேர்வு செய்த ஒரு உற்பத்தியாளர் வரி விலைப்பட்டியல் வழங்க இயலாது. தன்னிடம் பொருள் வாங்குபவருக்கு அவர் வழங்குகைக்கான பட்டியல் வழங்க வேண்டும். அவரால் வழங்குகைப் பட்டியல் மூலமாகத் தான் செய்யும் வழங்குகையின் மீது வரி எதுவும் வசூலிக்க முடியாது, வழங்குகைக்கான விலையை மட்டுமே அவரால் வழங்குகைப் பட்டியலில் காட்ட முடியும். எனவே அவரிடம் பொருள் வாங்குபவராலும் உள்ளீட்டு வரி வரவு எடுக்க முடியாது.

கேள்வி 38: ஒரு நபருக்கு பல்வேறு மாநிலங்களில் பதிவு இருந்தால் ஒரு மாநிலத்தில் மட்டுமே இனக்க வரி விதிப்பை தேர்வு செய்து கொள்ள முடியுமா?

பதில்: இல்லை. ஒரு மாநிலத்தில் ஒரு வருமான வரி நிரந்தர கணக்கு எண் கொண்ட ஒரு நபர் இனக்க வரி விதிப்பினைத் தேர்வு செய்தால் அந்தத் தேர்வு பற்றிய அறிவித்தலானது மற்ற மாநிலங்களில் உள்ள அதே வருமான வரி நிரந்தர கணக்கு எண் கொண்ட அனைத்துப் பதிவு செய்யப்பட்ட வணிகநிகழ்விடங்களுக்கும் பொருந்தும்.

கேள்வி 39: இனக்க வரி விதிப்பு முறை எவ்வளவு காலத்துக்கு செல்லுபடி ஆகும்?

பதில்: இனக்க வரி விதிப்பு முறையைத் தேர்வு செய்த

பதிவு பெற்ற நபரின் தேர்வானது சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் வரை செல்லுத்தக்கது. அந்தத் தேர்வினைப் புதுப்பிக்கத் தேவையில்லை.

கேள்வி 40: இனக்க வரி விதிப்பு முறை கீழ் வரி செலுத்தும் நபர் தானாக முன்வந்து அந்த திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாமா?

பதில்: ஆம். இனக்க வரி விதிப்பு முறையிலிருந்து விலகிக்கொள்ள விரும்பும் பதிவு பெற்ற நபர் முறையாகக் கையொப்பமிடப்பட்டு சரி பார்க்கப்பட்ட **Form GST CMP- 04** என்னும் விண்ணப்பப்படிவத்தை அளிக்க வேண்டும். ஒரு வேளை அவர் கையில் உள்ள உள்ளீட்டுப் பொருட்கள், தயாரிப்பு நிலையில் உள்ள பொருட்களில் உள்ள உள்ளீட்டுப் பொருட்கள் மற்றும் கையிருப்பில் உள்ள தயாரிக்கப்பட்ட சரக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உள்ளீட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான உள்ளீட்டு வரி வரவைப் பெற விரும்பினால், அவர் அத்தகைய இருப்புச் சரக்குகளின் விபரம் அடங்கிய **Form GST ITC- 01** என்ற கணக்கு அறிக்கையை இனக்க வரி விதிப்பில் இருந்து விலகிய முப்பது நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கேள்வி 41: ஒரு இடத்தில் கொடுக்கப்பட்ட விலகுதலுக்கான அறிவிப்பு அனைத்து இடங்களுக்கும் பொருந்துமா?

பதில்: ஆம். எந்த ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு வணிக நிகழ்விடத்திற்குக் கொடுக்கப்பட்ட அறிவிப்பும் விண்ணப்பமும் அதே வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் கொண்ட அனைத்து வணிக நிகழ்விடங்களுக்குமான (அவை எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இருந்தாலும்) விலகுதலுக்கான அறிவிப்பாகவும், விண்ணப்பமாகவும் கருதப்படும்.

கேள்வி 42: இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தும் நபர் பொருட்களை ஏற்றுமதி செய்யவோ சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு (**SEZ**) வழங்கவோ முடியுமா?

பதில்: இல்லை. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வரி விதிப்புப் பகுதியிலிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குச் செய்யப்படும் வழங்கக்கூடிய வகையில் வழங்குகின்றன.

மாநிலங்களுக்கு இடையிலான வழங்குகைகளாக கருதப்படும். இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தும் நபர் மாநிலங்களுக்கிடையிலான வெளிநோக்கிய வழங்குகைகளைச் செய்ய முடியாது.

கேள்வி 43: இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தும் பதிவு பெற்ற நபருக்கு உள்ளீட்டு வரி வரவு கிடையாது. எனவே அவர் செலுத்த வேண்டிய வரியை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பொது வாயிலில் வலைதளத்தில் உள்ள தனது ரொக்கப் பேரேட்டில் பற்று வைப்பதன் மூலம் செலுத்த வேண்டும். அவர் தனது மின்னணு ரொக்கப் பேரேட்டில் வேண்டும் பொழுது ரொக்கத்தை வைப்பீடு (Deposit) செய்து கொள்ளலாம்.

கேள்வி 44: இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தும் பதிவு பெற்ற நபர் ஒவ்வொரு மாதமும் வரி செலுத்த வேண்டுமா?

பதில்: இல்லை. இனக்க வரி விதிப்பு முறையின் கீழ் பதிவு பெற்ற நபர் ஒவ்வொரு மாதமும் வரி செலுத்தக் கேவையில்லை. இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்துபவர், தாமே கணக்கிட்ட வரியை, காலாண்டு அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டின் முடிவைத் தொடர்ந்து வரும் மாதத்தின் 18 ஆம் தேதி வரை செலுத்துவதற்கும் ஒவ்வொரு நிதி ஆண்டுக்குமான அறிக்கையை அந்த ஆண்டு முடிவைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்தின் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி 45: இனக்க வரி விதிப்பின் கீழ் ஒரு உற்பத்தியாளர் வைத்துக் கொள்ள வேண்டிய கணக்குகள் என்ன?

பதில்: கணக்குகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான விதிகளில் உற்பத்தியாளர் வைத்துக் கொள்ள வேண்டிய கணக்குகள் குறித்த விபரம் இடம் பெற்றுள்ளது. அவை எந்த ஒரு சிறு உற்பத்தியாளரும் சாதாரணமாக வைத்திருக்கும் கணக்குகளாகும். அந்த கணக்குகளில் இடம் பெற வேண்டிய விபரங்களாவன வழங்கப்பட்ட பொருட்கள், எதிர்முறை கட்டண முறையில் வரி செலுத்தப்படும் உள்வரும் வழங்குகைகள், விலைப்பட்டியல்கள், வழங்குகைப் பட்டியல்-

கள், ஒப்படைவுச்சீட்டு, வரவுக்குறிப்புகள், பற்றுக்குறிப்புகள், வரவுக்கான ரசீதுகள், செலவுக்கான ரசீதுகள், வரி திரும்பப் பெற்றதற்கான சீட்டுகள் போன்றவை.

கேள்வி 46: இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தும் உற்பத்தியாளர் தான் அளித்த மற்றும் தான் பெற்ற ஒவ்வொரு வழங்குகை குறித்த விபரங்களையும் பதிந்து கொள்ள வேண்டுமா?

பதில்: இல்லை. இனக்க வரி விதிப்பின் கீழ் உள்ள ஒரு உற்பத்தியாளருக்கு பொருட்களின் வரவு மற்றும் அனுப்புதல், உற்பத்தி நடவடிக்கையில் உள்ள பொருட்கள், தொலைந்து போன, அழிந்து போன இருப்புகள் குறித்த விபரமான கணக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. அத்தகைய நபர் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், பொருட்களின் உள்வரும் மற்றும் வெளிநோக்கிய வழங்குகைகள், பொருட்களின் இருப்பு, செலுத்தவேண்டிய வரி மற்றும் செலுத்தப்பட்ட வரி ஆகியவை குறித்த உண்மையான மற்றும் சரியான கணக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி 47 : இனக்க வரி விதிப்பின் கீழ் உள்ள உற்பத்தியாளர் உள்ளீட்டு வரி வரவு தொடர்பான கணக்குகளை வைத்துக் கொள்ள வேண்டுமா?

பதில்: இனக்க வரி விதிப்பின் கீழ் வரும் உற்பத்தியாளர் உள்ளீட்டு வரி வரவைப் பெற அனுமதியில்லை. மேலும் தன்னிடம் பொருள் வாங்குபவர் உள்ளீட்டு வரி வரவு பெறும் வண்ணம் வரி விலைப்பட்டியல் வழங்கவும் அவருக்கு அனுமதியில்லை. எனவே உள்ளீட்டின் மீதான வரி, உள்ளீட்டு வரி வரவு போன்றவை குறித்த கணக்குகளை வைத்துக் கொள்ளத் தேவையில்லை.

கேள்வி 48: இனக்க வரி விதிப்பின் கீழ் வரும் உற்பத்தியாளர் தமது கணக்குகளை (மின்னணு முறையில் இல்லாமல்) தம் கைப்பட எழுதி வைத்துக் கொள்ளலாமா? அவர் தமது வழங்குகை பட்டியலையும் கையால் எழுதி வழங்கலாமா?

பதில்: ஆம். இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தும் உற்பத்தியாளர் தமது கணக்குகளையும் மற்றும் முறையாக

வரிசை எண் இட்டு வழங்குகைப் பட்டியலையும், விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி, கையால் எழுதி வைத்துக் கொள்ளலாம் / வழங்கலாம்.

கோள்வி 49: இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தும் ஒரு பதிவு பெற்ற நபர் தாம் வழங்கும் உள்ளீட்டுப் பொருட்கள் மற்றும் தாம் வழங்கும் வெளிநோக்கிய வழங்குகைகளுக்கும் பெயர்த் தொகுதிக் குறியீட்டு இனக்க அமைப்பு என்னை தெரிந்து வைத்திருக்க வேண்டுமா?

பதில்: இல்லை. இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தும் பதிவு பெற்ற நபர் தமது வழங்குகைப் பட்டியலிலோ தமது அறிக்கையிலோ பொருட்களின் பெயர்த் தொகுதிக் குறியீட்டு இனக்க அமைப்பு என்னை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

கோள்வி 50: இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தும் பதிவு பெற்ற நபர் தமது அறிக்கையில் என்னை விபரங்களைத் தெரியப்படுத்த வேண்டும்?

பதில்: அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டிய விபரங்களை **Form GSTR- 4** என்ற படிவத்தில் காணலாம். அந்த அறிக்கையானது வெளிநோக்கிய வழங்குகைகள், இறக்குமதி செய்யப்பட்ட சேவைகள் அல்லது எதிரிடை கட்டண முறையில் வரி செலுத்த வேண்டிய பிற வழங்குகைகள் மற்றும் உள்வரும் வழங்குகைகள் ஆகியவற்றின் விபரங்களின் தொகுப்புகள் இடம்பெறும் எனிய படிவம் ஆகும்.

கோள்வி 51: ஒரு உற்பத்தியாளரோ விற்பனையாளரோ தாம் வழங்கும் சேவைகளின் மதிப்பு மிகக் குறைவாக இருக்கும் நிலையில் இனக்க வரி விதிப்பு முறையைத் தேர்வு செய்யலாமா?

பதில்: சேவைகளின் வழங்குகைகளின் (இனைப்புப் பட்டியல் இரண்டின் ஆறாவது பத்தியின் இரண்டாவது துணை பத்தியில் கூறப்பட்டுள்ளவை தவிர) மதிப்பு, கடந்த நிதி ஆண்டின் மொத்த விற்பனை அளவின் பத்து சதவீதம் அல்லது ரூ. 5 இலட்சம் இவையிரண்டில் எது அதிகமோ, அதைக் காட்டிலும் குறைவாக இருந்தால் அத்தகைய நபர் இனக்க வரி விதிப்பு முறையின் கீழ் வரி செலுத்த தேர்வு செய்து கொள்ளலாம்.

கேள்வி 52: சேவைகளின் வழங்குகைகளில் ஈடுபட்டுள்ள நபர் இனக்க வரி விதிப்பு முறையின் கீழ் வரி செலுத்தத் தேர்வு செய்ய முடியுமா?

பதில்: ஆம். 01.04.2019 முதல் சேவைகளின் வழங்குகையில் மட்டுமோ அல்லது சேவைகள் மற்றும் பொருட்கள் இரண்டின் வழங்குகையிலுமோ ஈடுபட்டிருக்கும் நபர் முதல் ரூ. 50 இலட்சம் வரையிலான விற்பனைக்கு இனக்க வரி விதிப்பின் கீழ் வரி செலுத்த தேர்வு செய்து கொள்ளலாம். அத்தகைய வழங்குகைகளுக்கான வரி விகிதம் இனக்க வரி விதிப்பு முறையின் கீழ் 6% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





जि.एस.टि. आண्टु अरिक्कक मुकाम - 2019

GST ANNUAL RETURN MELA - 2019

Special Workshop On “GSTR -9” Filing

22-08-2019, Time: 2.00 pm

जि.एस.टि. & मन्त्रीय कलालं वारी मुहर्स्तम आकाशायरकम, जि.एस.टि. पवन,
6/7, ए.ट.डि. स्ट्रीट, रेस कोर्स, कोयम्पुत्तुर - 641 018.

Office of the Principal Commissioner of GST and Central Excise, GST Bhavan,
6/7, A.T.D. Street, Race Course, Coimbatore - 641 018.

जि. एस.टि. - आண्टु अरिक्कक मुकाम - 2019



குறிப்புகள்

குறிப்புகள்

குறிப்புகள்

GST

GOODS AND SERVICES TAX

ஜி.எஸ்.டி தமிழ் அகராதி 01-07-2019 அன்று 'ஜி.எஸ்.டி நாள்' விழாவில் வெளியிடப்பட்டது.



இடமிருந்து வலம் : தீரு. ராஜேஷ் சோநி, I.R.S., முதன்மை ஆணையர், தீரு. M. அச்சித் குமார், I.R.S., முதன்மை தலைமை ஆணையர், தீரு. D. ஜெயக்குமார், மீன் வளத்துறை அமைச்சர், தீரு. K.C. வீரமணி, வணிக வரி அமைச்சர், தீரு. Dr. T.V. சோமநாதன் I.A.S., வணிக வரி ஆணையர், தீரு. Ka. பாலசுந்தரன், I.A.S., முதன்மை செயலாளர், தமிழ்நாடு அரசு.



வெளியிடுவோர்

சர்க்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் மத்திய கலால் துறை ஆணையர் அலுவலகம், பெண்ண புறநகர்.

Email:gst.chennaiouter@gov.in

Follow us [@gstchennaiouter](#)





பொது நலன் கருதி வெளியிடுவோர்

**முதன்மை தலைமை இடையையர்,
சுரக்குகள் மற்றும் சேவைகள் வாரி & மத்திய கலாச் வாரி,
தமிழ் நாடு & புதுச்சேரி மண்டலம்**

